

# தமிழ்சை

இசையிலக்கியத் திங்களேடு


ஆசிரியர் :

S. R. குப்புசாமி, B.A., M.Mus

ஆண்டுச்சந்தா ரூ 9. தனிப்பிரதி 75 காக

( வெளாந்தர்ய வறுவீ மலர் )

கீலக ஆண்டு, கார்த்திகைத் திங்கள்.



300 Ruta

Quito - Ecuador

“தீங்கள் மிகவும் வல்லார்க்குத்தீயானுமில்லே”

# “தமிழ்சை”

(இசை இலக்கியத் திங்கள் வெளியீடு)

திங்கள்	கிளக - ஜூப்பசி & கார்த்திகை - 41 சம்பர் . 1968	மலர்
1		5
தமிழ்சையினுள்ளே பக்கம் செய்திக்குறிப்பு		
1. இசைமொழி	5	
2. அரிதாச சமயம்	9	
3. சுரசாகித்தியம்	14	
4. இசைக்கலைச் சொற்கள்	19	
5. இசைத்துணுக்குகள்	24	
6. ஸெளந்தர்ய வஹீ	28	
7. திவ்வியப் பிரபந்த இசை	33	
8. கேசவனைப் பாடவும்	38	
9. எபாவுதித்தியகர்த்தாக்களின் வரலாறு	42	

## கவனிப்பீர்களா?

“தமிழிசை” மலர்களில் நேயர்களின் வேண்டுகோளில் பேரில், கலைச்சொற்களின் விளக்கம், ஸௌந்தர்யலஹரி, ஹரிதாஸ இயக்கம், திவ்வியப்பிரபந்த இசை, ஆண்டாளின் அண்பளிப்பு, சிலப்பதிகார இசைவிளக்கம், பேரும் புகழும் பெற்றிருந்த இசைமேஜைத்களின் சரிதம், ஒவி விளக்கம், சீரிய முறையிலுள்ள பாடல்களின் சுரசாகித்தியம்-இன்னும் இவைபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் ஆக்கக்கருத்துக்களிருக்குமேதவீர குறைபாடுகளைப் பற்றிய விமரிசனம் இருக்காது. ஏனெனில் இசைவிளக்கம், தேவையான அளவில் அளிக்கப்பட வேண்டும்; உயர்ந்த கருத்துக்களிருக்க வேண்டும். மக்களுக்கு இசைச்சேவை புரிய வேண்டும். சங்கநூல்களிலும் பிறவற்றிலும் மலிந்துள்ள இசைக்கருவுலும் வாரிவழங்கப்பட வேண்டும். எனவே “தமிழிசை” மலர் மூலம் இசைத் தொண்டே நமது நோக்கம்.

இமயம் முதல் குமரிவரையிலுள்ள நூல் நிலையங்களில் பொதிந்து கிடக்கும் மூல ஏடுகளையும் மாத்ருகைகளையும் நீண்டகாலம் பரிசீலனையும் ஆராய்ச்சியும் செய்து ஆங்காங்கு கிடைத்த இசைக்கருவுலங்களைச் சேகரித்து அங்கமங்கமாகப் பிரித்து நூல் வடிவில் ஆக்கியுள்ளேன். அவற்றையெல் லாம் ஓவ்வொன்றுக்கப் பிரசரம் செய்து பொதுமக்களுடைய வும் இசையை விரும்பும் ரசிகப்பெருமக்களுக்கும் வழங்க உத் தேசித்துள்ளேன். பிரசரத்திற்குத்தயாராயிருக்கும் நூல் களின் ஜாபிதா இவண் கொடுக்கப்பட்டிருக்கிறது:—

- 1) Music from Kalidasa's works - English.
- 2) Islamic Influences over Indian Music - English.

- 3) சிலப்பதிகார இசை விரிவுரை - தமிழ் - இதில் ஒருபகுதி "தமிழிசை" மலர்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது; இன்னும் தொடர்ந்து வரும்.
- 4) பூர்வ குடிகளின் இசை - தமிழ் - தொன்றுதொட்டு பூர்வ குடி களின் கலாசாரத்திலிருந்து கணக்கிலடங்காத இராகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவைதான் இன்று மாபெரும் இராகங்களாகப் பரிணமித்திருக்கின்றன.
- 5) இதுவரை ஸாஹித்ய கர்த்தாக்கள் இயற்றிய பாடல்களைக் காப்பியடிக்காமல் நூதன முறையில் (Original setting) சுரசாகித்தியமாய்ப் புதுப்பாடல்கள் நூல் வடிவில் அளித்தல் இதற்கு முன் 'நூதன தமிழ் ஸாஹித்யங்கள்' என்ற நூல், யோகி சுத்தானந்த பாரதியின் முகவுரையுடனும் ராஜ்ய ஸேவா நிரத செம்மங்குடி ஸ்ரீநிவாஸ அய்யரவர்களின் சிறப்புரையுடனும் வெளிவந்தது. "ஆனந்த விகடன்" "சழகேசரி" போன்ற பத்திரிகைகள் இம் முயற்சியைப் பாராட்டி விமர்சனம் செய்துள்ளார்கள். இப்பொழுது கைவசம் பிரதிகள் கூட இல்லாமல் விற்றும் விட்டது. அதேபோல் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் என்று சுரசாகித்தியமாய் பிரசரம் செய்திருந்தேன். அதுவும் பிரதி கைவசமில்லை. இன்னும் அதேபோல் இரு மொழி களிலும் சுரசாகித்திய முறையில் பாடல்கள் பிரசாத்திற்குத் தயாராயிருக்கின்றன. வீரவளில் இவைகள் நூல் முகமாக வெளிவரும்.
- 6) இந்திய சங்கீத சரித்திரத்தைப் பல பாகங்களில் பிரசரிக்க உத்தேசம். அவை:— (1) பூர்வமக்களின் இசை (2) பழந்தமிழர்களின் இசை (3) வேதகால இசை (4) இந்து ராஜபுத்திர காலம் (5) முகம்மதிய காலம் (6) தற்காலம் (7) அரபோ-ஐரேனிய இசையின் ஒருமைப்பாடு (8) துவைத அத்துவைத, விலிஷ்டாத்துவைத குரவர்களின் இசைச் சேவை (9) இராகம் வளர்ந்த வரலாறு (10) உருப்படி களின் வரலாறு (11) வாத்தியங்களின் சரிதம்.
- 7) பிரத்தியேக முறையில் அரிதாசர்களின் இசை, நாயன் மார்களின் இசை, ஆழ்வார்களின் இசை நூன்முகமாய் வெளிவரும்.

8) மணிமேகலை. சீவகசிந்தாமணி, பெருங்கதை முதலிய நூல்களிலிருக்கும் இசைக்கஞ்சூலம். இன் னும் இவை போன்ற பல இசை நூல்கள் வெளிவரத் திட்டமிடப்பட்டிருக்கின்றது இவைகளைவிட்டாம் நமது ஆயுள் சந்தாதாரர்களுக்கு முதலில் இலவசமாக வழங்கப்படும். ஏனெனில் “தமிழிசை” முன்னேறுவதற்கு அவர்கள் நிச உதவி புரிவதுபோல் ஆயுள் சந்தாவாகிய ரூ. 100-ஐ அனுப்பி ஆதரித்துள்ளனர். இவர்களுக்குக் கொடுத்தபிறகு மின்சினல்தான் விற்பனைக்கு வரும். எனவே இசைப்பிரியர்களும் தமிழ்னப்ரகளும் ரசிகர்களும் ஆயுள் சந்தாதாரர்களாகச்சேர்ந்து சீரிய முறையில், இதுவரை வெளிவந்திராத இசை நூல்களைப் படித்துப் பயன்படுத்தி, எம்மையும் ஆதரிக்கக் கோருகிறேன்.

எதிர்பாராத சில நிர்பந்தங்களால் ஐந்தாவது மலர்சற்றுக்காலதாமதமாகப் பிரசரிக்கப்பட்டதற்கு வருந்து கிறேன். நேயர்கள் இதைப் பொருட்படுத்தாது ஒத்து மைத்துத் தொடர்ந்த ஆதரவை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மலர்கள் வரவர இதுவரை வெளிவராத பல சுவைபடும் இசைப்பகுதிகள் சேர்க்கப்படும்.

பொதுமக்களின் ஆதரவைக் கோரும் ஆசிரியர்.

### “தமிழிசை”

இராம்நகர், கோவை-9.



# இசைமொழி

உள்ளத்தில் எழுங் உணர்ச்சிகளையும் மெய்ப்பாடுகளையும் மற்ற வர் அறியும் வண்ணம் வெளிப்படுத்துகிறோம். இவை முகஜாடை, அவயவ அசைவு, வாய்மூலம் ஒலி, முதலிய பாகுபாடுகளால் பிறர்க்கு அறிவிக்கின்றும் இவையாவும் மனோத்ததுவ நிலை, அபி நயம், வாய்மூலம் நிகழ்ச்சி (வார்த்தை, இசை) முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. ஜாடைகள் காட்டி விளக்குவதையிட வாயால் பேசி உணர்த்துவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். பேசும்மொழி, எழுதும்மொழி (the spoken and written language) என்ற இரு வகுப்புண்டு. பேசுவதைக் கண்ணால் பார்த்தறிவது எழுதப்படும் மொழியாகும். இதில் அங்க அடையாளங்களோ ஜாடைகளோ இரா; மனிதப் பண்பாடு வளர்ச்சியடையவே, இவற்றை இசைமொழி (sound language) கைகைமொழி (sign language), வர்த்தைமொழி (word language). என்று மூவகையாக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்.

சேய் தாயின் வயிற்றிலிருந்து வெளிக்கிளம்பும்பொழுது ஒலி யுடன் (அழுகை) வருகின்றது; பசித்தால் அழும்; தூங்கவேண்டு மானுல் அழும்; நோய்வாய்ப்பட்டாலும் அழும். சேயமுவதைக்கேட்டுத்தாய் உவகை கொள்கிறார்கள்; அழுவில் லையன்றுல் மனக்கலக்கமடைகிறார்கள். எனவே குழுவியின் ஒலிமொழி (sound language) தாய்க்கு இனப்மளிக்கிறது. குழுங்கை தயின் நிலையைத்தாய்க்கு உணர்த்துகிறது. காலக்கிரமத்தில் ஒலிமொழி வளர்ந்து கைகைமொழி (sing language) யாகிறது; பிறகு இதுவே சொல்மொழி (word language) யாகிறது. எனவே உள்ளக்கிளர்ச்சிகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்குத் தான் மொழிபயன்படுவதற்கு. ஒலி மொழி இயற்கையாகவே (instinctive) வளர்கின்றது. இது பரிணமிக்கும்பொழுது, முதலில், தெளி வற்ற ஒலிகளாக (inarticulate sounds) எழுகின்றன. இவை மிடற்று நாண்கள் மூலம் (vocal chords) பரப்பப்படுகின்றன. கைகை மொழி இயற்கையாய்விலிருந்து (instinct and reason) வெளியாகின்றது. உடலுறுப்புகளின் அசைவுகளாலும் கைகைகளாலும் உணர்த்தப்படுகின்றன. சொல்மொழி விவேகத்தை (reason) அடிப்படையாகக் கொண்டது. இது அண்ணம் (palate), நா (tongue), பல (teeth), உதடு (lips), முக்கு (nose) ஆகியவற்றின்


துணைகொண்டு உச்சரிக்கப்படுகின்றது. கைகைமொழி தெளிவான கீத் (intelligible), ஆனால் குறைவள்ளது (imperfect) சொல்மொழியோ நிறைவள்ளது (perfect), ஆனால் செயற்கையானது (artificial). ஒவிமொழி சற்றுச் செயிவுக் குறைவானாலும் மிகவும் பல நூள்ள து (effective). ஓராறிவுமுதல் ஆற்றிவப்படைத்த ஜீவராசிகளுக்கெல்லாம் கைகைமொழியும் சொல்மொழியும் பொதுவானதே; ஒவிமொழியாகிய இசை. உணர்ச்சிகள், மெய்ப்பாடுகள், கருத்துக்கள் முதலியவற்றை வெளிப்படுத்தும் விஞ்ஞானக்கலை (scientific art) யாரும்.

இசையொலி எல்லோரையும் மகிழ்விக்கிறது; ஒழுங்கற்ற சப்தம் (noises) வெறுப்பையளிக்கிறது. இசையொலியெழுப்பும்பொழுது அதிர்வுகள் (vibrations) ஒழுங்காகவும் முறையுடனும் ஏற்படுகின்றன. சாதாரணச் சப்தம் ஒவிக்கணக்கிலும் முறையிலுமடங்காததாகும். கோள்கள் (planets) முறையொலி அசைகின்றன. பருவக்காலங்கள், பகல், இரவு, அலைகளும் ஒழுங்காகவே இயங்குகின்றன. தாவரவாழ்க்கை, மாணிடவாழ்க்கையெல்லாமே ஓர் ஒழுங்கில் கட்டுப்பட்டதாகும். இவற்றின் முதிர்வு இசையாகும். இருதயத்திலிடைவதை விட கருப்பையில் ஏழங்கு மண்டலம் முனைப் பளர்ந்து விடுகின்றது. சுமார் மூன்றுவது அல்லது நான்காவது மாதத்தில் இருதயம் இயங்க ஆரம்பித்துவிடுகிறது. இருதயத்துடிப்பும் ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டதே, மிகவும் மிகுந்துவான், நூண்ணுணர்வுள்ள (impressionable) நாம்பு மண்டலம் இனிமையான (melodic), ஒழுங்குள்ள (regular) ஒவிக்கலவைக்குக் கட்டுப்பட்டு உயர்ச்சியையடைகின்றது. கணக்கான அதிர்வுகளையுடைய ஒவிச்சேர்க்கை இருதயத்தை மகிழ்விக்கின்றது. இசைமேதைகளும் வல்லுநர்களும் இவ்வினிமையை விரிவுபடுத்தவே, சட்டதிட்டங்களையும் கோட்டபாடுகளையும் அமைத்துள்ளனர்.

இசைமொழியானது ஓர் தனித்தன்மை நிறைங்கதது. அரசியல் வாதிகளுடையவும் மொழிவெறியர்களுடையவும் வாதுகளுக்கப்பாற பட்டது. இந்தி உயர்வா, தமிழ் உயர்வா, என்ற கிளர்ச்சிக்கும்ப்பாற பட்டது. இனிமையையும் ஒவி நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனிரைகளும் நச்சரவுகளும் மற்ற விலங்கினங்களும் இனிசை கேட்டுக்களிப்படைகின்றன. அவை தெலுங்கில் பாடவேண்டும் அல்லது தமிழில் பாடவேண்டுமென்று எதிர்பார்க்கின்றன? இல்லவேயில்லை. இனிமைதான், உள்ளத்தைப் பிணித்துக் குழைவிக்கும் தன்மைதான், தன்னிலை மறந்து பரவசம்கையும் தன்மைதான், உள்களிலர்ச்சிகளை மறந்து பேரினபத்தில் லயிக்கும் உவகைதான், வாழ்க்கைக்கவலைகளையும் குறைகளையும் களைந்து பரமானந்தமடையும் நிலைதான் விரும்பப்படுகின்ற தேயல்லாது, சாமான்யத்தாழ்வான (base) உணர்ச்சிகள் விரும்பப்படுவதில் ஈல் யென்பதை எல்லோரும் நிலைவேரம்

தமிழ்மொழி பேசுபவர்களுக்குத்தாம்மொழிப்பற்றிகம். இதே போல் மற்ற மொழிகள் பேசுபவர்களும் அப்படியேதான். ஆனால் ஒரு மொழி உயர்வு மற்றிருந்று தாழ்வு என்று பேசுவது ஒழுங்கீனம் காக்கக்குத் தண்ணுஞ்சு பொன்னு ஞ்சு. அவரவர்கட்டு அவரவர்மொழி சாலச்சிறந்ததுதான். இதற்காக ஒன்றை விடமற் றிருந்று உயர்வு - தாழ்வு என்று பேசிவாதாடுவது தீயமன்பான்மை யைக் காட்டுவதாகும். ஒருமொழி உயர்வு என்று கூறுவதில் பாதகம் ஒன்றுமில்லை; ஆனால் மற்றிருந்றையிட என்று ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வைக் கூறுவதுதான் குறை. உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்துவதுதானே மொழியின் வேலை! எப்படியோ, நாம் வெளிப்படுத்துவதை மற்றவர் உணர வேண்டும் அவ்வளவுதானே! இதற்காக ஒன்று உயர்வு மற்றிருந்று தாழ்வு என்று ஏன் குறுகிய மனப்பான்மையைக் காட்டி வாதாட வேண்டும்? இப்பேற் பட்ட பினிப்புகளுக்கப்பாற்பட்டது இசைமொழி. தனக்கென்ற பிரத்தியேக மொழியை அது அடைத்துக் கொண்டுள்ளது. அதுதான் இனிமை.

### மொழி



இவற்றிலிருந்து மொழியில் வரும் வார்த்தைகளுக்கு நாமாக அமைத்துக்கொள்ளும் (conventional) பொருள்தானுண்டு. ஆனால் இசை ஒலிகளுக்கு இயற்கையான பொருள் (natural) உண்டு. மனி தனதான பேசும்மொழியைக் கையாளலாம்; அதன் மூலம் கருத்துக் கலை வெளிப்படுத்தலாம். ஈசகை மொழியோ, கேரிடையாகக் கருத துக்களையும் உணர்ச்சிகளையும் அறிவிக்கின்றது. ஆனால் இசை

யோலியேச உணர்ச்சிகளை நேர்முகமாகவும் கருத்துக்களைச் சுற்றுள்ள (indirectly) முறையிலுமறிவிக்கின்றது. வேறுபட்ட அதிர்வு என்களையுடைய இசையொலி ஏற்படும்பொழுது அவை எப்படி எழுப்பப்படுகின்றன என்பதையும் மிடற்றிலிருந்து எழுப்பப்படுகின்றனவா என்பதையும் அனுசரித்து, அவற்றிற்கேற்றவாறு குழ்நிலையமங்கின்றது. ஒவிக்கும் குழ்நிலைக்கும் மிகுந்த தொடர்புண்டு: அதை நாம் மறக்க முடியாது. உதாரணம் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தர்ப்பத்திற்கேற்ற படி ஒரு இராகம் உபயோகிக்கப்பட்டது என்று வைக்குதுக் கொள்வோம். பிறகுவேறு எங்காவது அந்த இராகத்தைக் கேட்டோ மேயானால் முந்திய திருமண சந்தர்ப்பம் நினைவுக்குவரும். இதைத்தான் கருத்துச் சேர்க்கை (association of ideas) என்று கருதுகிறோம். ப்ரோபெல் (Froebel) என்ற மனோதத்துவ மேதையினிப்பிராயப்படி, ஒவிமொழி நமது அபிப்ராயங்களையும் கருத்துக்களையும் அறிவிக்கும் மொழியாக இருக்கின்றது. இதன் பிறகு சைகைமொழி கையாளப்படுகிறது. சொல்மொழி நமது விவேகத்தை (intellect) வளர்க்க உதவுகிறது. எனவே இவற்றையெல்லாம் ஆயும் பொழுது கல்வி போதான முறை இசைபூலம் இயங்குவது சாஸ்சிறந்தது என்பது விளங்கும். இசையின் சீரியபண்பானது திடமான மனோநிலையையும் உடல்நிலையையும் வளர்க்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் தெளிவு.

இசைமொழி நாம்புமண்டலத்தைக் கட்டுப்படுத்திச் சரிவரியங்கச்செய்யும். காலஞ்சென்ற மைசூர் H. P. கிருஷ்ணராவ்யுக்தாயுக்தமான இசைப்பயிற்சி (judicious musical training) நாம்புமண்டலத்தைப் பண்படுத்துகின்றது என்றும்மனச்சார்பை (will power) வளர்க்கின்றதென்றும் அபிப்ராயப்பட்டிருக்கின்றார். இசையால் பண்படுத்தப்பட்ட மனிதன் ஜனசமூகத்திற்கே சிறந்த ஆபாணம் (ornament to society) என்றுவிருஷ்ணராவ் அவர்கள் கருதியுள்ளார்கள் (Vide Psychology of Music, p 14.) ஆனால் இசையில் தீவிரமான பற்றுதல் ஏற்படுவதற்குப் பல இயற்கையான காரணங்கள் தேவைப்படுகின்றன. காதின் உட்சவமின் மூலம் (symposium) வியாபிக்கும் ஒவி நாம்புமண்டலத்தின் வழியாகப் பல அவையவங்களை அடைந்தால்தான் இசை குறிப்பான பலன்களையிக்கும்; எனவே ஒவி பரவும் மண்டலம் ஆரோக்கியமாய் (healthy) இருந்தால்தான் ஒவி வியாபிப்பு சுலபமாய் இயங்கும். இசையொலிகேட்டுப் பரவசமதைஞ்சமூர்க்கட்டுருவன் தனது தந்தையைக் கொல்லும் தீயச்செயலிலிருந்து விடுவிக்கப்பட்டானென்பது யவன சரித்திரத்தில் காணப்படும் செய்தியாகும். எனவே வகுப்புவாதம், மொழிவாதம் முதலியவற்றிற்கப்பாறப்பட்ட இசைமொழி மிகவும் சிறந்தது. பாடுபெவன் எழுப்பும் இனிமை அவணையும் கேட்போரையும் மகிழ்ச்சித்துக் கணிசிக்கும் தன்மையது.

## அரிதாச சமயம்

பத்தி. ஞானம், கர்மமார்க்கம் ஆகியவற்றை மத்வாச்சாரியரின் உபதேசத்தை அம்ப்படையாகக்கொள்ளு ஈசனுக்கும் மனிதனுக்கும் உள்ள வேற்றுமையை வலுயிருத்தினர் அரிதாசர்கள். சம்சாரத்தின் சாரமற்ற தன்மையை விளக்கி, உறுதியுடன் ஆசானுபதேசக்கதைக் கடைப்பிடித்து பவ வீடு பெற முயலவேண்டுமென்று போதித்துவந்தனர் கருநாடக தேசத்தில் வதிந்த மக்களுக்கு துவைதத்துவத்தை எடுத்து தெளிவாக்கியுள்ளனர். மாந்தருள் வேற்றுமை கிடையாது என்றும் எவ்வும் பத்திமார்க்க மூலமாகவும் இசைமூலமாகவும் முத்திபெறலாம் என்ற பேந்நமையை அரிதாசர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். சிவபூஜையையும் மாத்துவர்கள் செய்து வந்தார்கள்; ஆனால் கிராண்பக்திதான் பெரும்பாலும் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் சிலர் மாத்துவர்கள் ராதையை ஏற்கவில்லை என்ற திறனும்வைச் செய்துள்ளனர் (Vide J. N. Farquhar's "outline of the Religious Literature of India". P. 237). இது ஏற்கத் தங்கதல்ல என்பதை ஸ்ரீ தவிட்டலரின் "ராதாவிலாசம்" என்ற நூலிலிருந்து அறிகிறோம். மாத்துவ பரம்பரையில் பத்திக்கு இசை அவசியம் என்றும் சம்சாராசாகாத்திலிருந்து விடுதலை பெற கடவுளிடம் மெய்யன்பு தேவை என்பதை அரிதாசர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

அரிதான் பரம்பொருள். உலகம் கேவலம் மாயைமாத்திரமல்ல; உண்மையை அம்ப்படையாகக்கொண்டது தனிப்பட்ட ஆஸ்மாக களெல்லாம் இறையினிடம் பரிபூர்ண அன்பு கொண்டு, சர்வங்கபரித்யாகம் செய்து சிறந்த பதவியை அடைகின்றனர். இசைமூலம் கற்பிக்கப்பட்ட உள்ளனபுதான் இத்தகைய பலனையளிக்கவல்லது என்பது மத்துவாச்சாரியரின் சீரிய உபதேசம். நோக்கு (Perception) தீரண்ட அறிவு (inference), அறிவு ஏற்பட்டதினால் ஏற்படும் வினைவு (teestimony) இவற்றின் மூலம் உலகசம்பந்தமுள்ளதும் (mundane) தெய்வீக சம்பந்தமுள்ளதுமான (heavenly) அறிவை வளர்த்து அதன் பலனை அனுபவித்துப்பேரின்பமடையலாம் என்பது மத்துவாசாரியரின் போதனையாகும். வேதங்களிலிருந்தும், இதிகாச புராணங்களிலிருந்தும்,

தும் தீர்ண்ட கருத்துக்களையெடுத்துக் கையாண்டுள்ளார் மத்துவாச் சாரியர். மோக்ஷம் என்பது உண்மையான போன்பினால் இறையையடையும் நிலை என்பதை வெகு அழகாய் எடுத்துக் காட்டியிருக்கிறார். எல்லாவிதமான ஆசைகளையும் கருத்துக்களையும் இறையினிடமே ஏகமன்துடன் அர்ப்பணம் பண்ண வேண்டும் இதைத்தான் வைணவர்கள் பிரபத்திமார்க்கம் என்று பறைசாற்றுகின்றனர். நாமசங்கிர்தன பத்ததியை அரிதாசர்களைப்போல் மிசீநாட்டினரும் (Egyptians) ஏபிரீயர்களும் (Hebrews) வலியுறுத்தியிருக்கின்றனர்.

சம்சார சாகரத்தைக் கடக்க முயற்சித்த அரிதாசர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் அவர்களுடைய பாடல்களில் காணகிறும். அரிதாசர்களின் சூழ்நிலை. அனுபவம். ஞானம். வைராக்கியம். இசையறிவு முதலியவையெல்லாம் அன்னாருடைய பாடல்களில் காணக்கிடக்கின்றன. ஞானேசுவரர், பிளாடினஸ் முதலிய அறிஞர் களைப்போல் அரிதாசர்களும் பரமயோகிகளுடைய நிலையை வகுத்துள்ளனர். தூயவாழ்க்கையே (life of morality) மோக்ஷத்திற்குக்காரணம் என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்றனர். அரிதாசர்களின் பாடல்களில், மதச்சடங்குகளைக் கடைப்பிடிப்பதினாலும் (observance of religious rites) பிறர் அறியக்காட்டும் பகுதிப்பிரகடனத்தினாலும் (outward show of appearances) மோக்ஷம் கிட்டாது என்றும் உள்ளத்தின் உண்மையான உளங்களின்த அன்புதான் சிறந்த பயணையிக்கவல்லது என்றும் தெளிவுறுத்திப்பள்ளனர். இந்தச் சிறந்த கருத்தைக்களைக்காரர் ஒந் பாடலில் எவ்வளவு அழகாய் விளக்கியுள்ளார்பாருங்கள்!

“உங்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொள்ளுவதுபோல் மற்றவர்களுடைய தேவைகளையும் கவனியங்கள். தீங்கு நினையாதீர். தீங்கு பேசாதீர். இறைவனின் படைப்பில் எல்லோரும் உங்களுடைய சகோதர சகோதரிகள் என்று கருதுங்கள். நேர்மையான முறையில் சம்பாதித்து நிறைவு பெற்ற ஹஸ்க்கையை நடத்தியுள்ளாம் என்று இறுமாப்பு கொள்ளாதீர். மன், பெண், பொன் ஆகியவற்றில் ஆசைகொள்ளாதீர். ஏனென்றால் அவையைத்தும் நிலையற்றவை. எப்போதாகிறும் அக்கூற்றுவன் வருவான்; போற்றினும் போகான். ஏழைகளை வந்தாதீர். பாக்கபொந்திடத்தில் மாருத அன்பு பூண்டொழுகுவீர்”. எப்பேற்பட்ட போதனை! எவ்வளவு உயர்ந்த கருத்துக்களடங்கியபாடல்பாருங்கள். இதேபோல் புந்தாதாசருட் ஒருபாடலில் விளக்கியுள்ளார்பாருங்கள்.

“பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம். எனவே நாவால் அரியாமத் தைப்பஜ்ஜை செய்யுங்கள் சகல உயிரினங்களிடத்தும் அன்பாயி ருங்கள். தீயவற்றையும் பாவங்களையும் செய்க கூடாது சேர்த்

தகாதவர்களுடன் சேரவேண்டாம். வேதசாத்திரங்கள் வகுக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும். யாராவது நமக்குத் தீங்கு செய்து விட்டால், அதை மறந்துவிட வேண்டும்; அதைப்பெரிது செய்து பாராட்டி விரோதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது, ஏற்றம், தாழ்வு இரண்டையும் சமநோக்கோடு கவனிக்க வேண்டும். அவரவர் களுக்குக்கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். தோத்திரம், சிந்தை இரண்டையும் சமமரகப் பின்பற்றி இறையன்பு பூண்டு பேரின்பமடைய வேண்டும்” எத்துணை பண்பட்டகருத்துக்கள் பாருங்கள்.

அரிதாசர்களுடைய வாழ்க்கையினாலும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு: அதாலும் அவர்கள் தங்களது இசை மூலம் சமர்ப்பிக்கப்படும் பத்தியினால் இறைவனை அடைவது உறுதி என்ற திடநம்பிக்கைதான் (optimism). அரிதாசர்களுக்கு மாணிடர்களின் பாராட்டுதலும் வாட்டுதலும் சமம், என்னாலும் அவர்கள் எல்லாவற்றையும் இறையினிடம் அர்ப்பணம் செய்து விட்டனர். எதுவும் அவர்களைப் பாதிக்காது.

இவ்விடத்தில் ஓர் வழிப்பேறு (digressions) பக்த மீராவின் சரித்தையெடுத்துக்கொள்வோம். அகப்பர் சக்கரவர்த்தி காலத்தில் வதிந்தவர். ரத்தன்சிங் என்ற பெருநிதிக் கிழவாக்குப் புதல்வியாய்ப் பிறந்து சீத்தூர் அரசனுகிய கும்பராணுவை மணந்து கொண்டவர். கிருஷ்ணபகவாணிடம் தீராக்காதல் கொண்டவர். உடல், பொருள், ஆவியலைத்தையும் கிடங்களாணிடம் அர்ப்பணம் செய்தவர். இவருக்கு மக்கட் பேறில்லாததால். இவரது கணவன் இறந்தபிறகு கணவனின் தமிழ் அரசுக்கட்டிலேறினார் மீராவை மணந்து கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் பலிக்கவில்லை. அதனால் சினங்கொண்டு மீராவைக் கொல்ல திட்டம் வகுத்தார். நஞ்சகலந்த நீரைப் பகவானுக்கு அபிஷேகம் செய்த நீர் என்று சொல்லிப் பருத்தும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் உண்மையை அறிந்திருந்தும் மீராபாய் பயப்படவில்லை. அரசனைப்பார்த்து “அரசே, என்னைக் கொல்ல விஷநீர் கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் நான் என்னையே முற்றிலும் கிருஷ்ணாணிடத்தில் அர்ப்பணம் செய்துள்ளேன். எனது நெஞ்சில், தாங்கள் அளித்துள்ள விஷநீரைப் பருத்தும்படி திறந்த வாடுடன் கிருஷ்ணபகவான் இருக்கிறார். நான் உட்கொள்ளும் விஷநீரை அவரே விழுங்குகிறார் பாருங்கள். எனக்குத்தங்களால் எங்ஙனம் மரணம் நேர முடியும்?” என்று கூறித் திகைக்க வைத்து விட்டார். எனவே பரம்பொருளிடத் தில் எல்லாவற்றையும் சமர்ப்பித்து விட்டோமேயானால், எல்லாவற்றையும் மொளிக்கும் தன்மை மைக்குக்கிட்டிவிடும். அரிதாசர்களும் இப்பேற்பாட்ட மெய்யன்பர்கள்தான்.

அரிதாசர்கள் பொதுவாகப் பண்டரிபுரவிட்டலரையும் திருப்பதி வெங்கடேசரையும் உடிபி கிருஷ்ணனையும் பின்பற்றுபவர்கள். புண்டலீகர் என்ற அரிதாசர்தான் முதன்முதலில் பண்டரிபுரவிட்டலரின் ஆராதகர். இறையிடம் பேரன்பு பூண்டமெய்யடியார்களில் புண்டலீகர் தலைசிறந்தவராவர். இவர் சைவ-வைணவ பேதமற்றவர். இவரது முடிவுபற்றிய அபிப்பிராய பேதங்கள் நிலவிவருகின்றது. ரீம நதிக்கரையில் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டிருள்ளது. அதில் ஒர் சிவவிங்கம் உள்ளது. அதுதான் புண்டலீகரின் சமாதி என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது (Mysticism in Maharashtra-p. 188) அரிதாசர்களுக்கும் பண்டரிபுரத்திற்கும் மாருத தொடர்புள்ளது. அவன் கோயில் கொண்டுள்ள விட்டலரே அரிதாசர்களால் போற்றப்பட்டு பேணப்பட்டவர் என்பது சரித்திர வல்லு நர்களின் முடிபு. ஸர். R. G. பண்டார்கார் தமது “வைணவ-சைவ மதம்” என்ற நூலில் பண்டரிபுரப்பாண்டுரங்கரே விட்டலராவர் என்று கருதுகிறார் (Vaisnavism and Saivism, p. 125.) ஹேமசங்திரர் என்பவர் தமது “தேசிநாமாலை” என்ற நூலில் பாண்டுரங்கர் என்பது சிவ-ருத்திரரின் மறு பெயர் என்று வெளியிட்டிருள்ளார். விட்டலரின் கீர்த்தி ஒங்கவே, சிவ-ருத்திரன் என்ற பெயர் மறந்துபோய் வைணவப் பெயர் கிழீகலுற்றது (Vide Mysticism in Maharashtra p. 153). N. S. ராஜபோஹிதர் என்பவர் “ஏங்க” என்பது விட்டலரின் வைணவப்பெயர் என்றும் ஞானேசுவருடைய பாடல்களில் ஒன்றுக்கூடிய அபங்கங்களில் இதே அபிப்பிராயம் வலியுறுத்தப்படுகிறது. கர்நாடக தேசத்தில் விட்டல இயக்கம் (Vittala cult) பிரபலமடைந்திருந்தது. (Vide Karmarkar's Boundaries of Ancient Karnataka and Maharashtra)

சௌகருக்கிய மன்னர்களுள் தலைசிறந்தவர் சோமேசவரமல்லர் இவரது காலத்தில்தான் தென்னிந்திய சங்கீதம் கருநாடக சங்கீதம் என்ற பெயரையெய்தியது. “மான்சோல்லாசம்” என்ற சிறந்த இசை நூலையும் இவர் இயற்றியுள்ளார் (இந்நூலின் சில உச்சவாசங்கள் பரோடாவில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) ஒருசமயம் நடனமாது ஒரு வர்சற்று சிதைவுற்ற நடனம் செய்தபொழுது அதன் பிசைகை உணர்த்தி தித்தானே அரசுகட்டிலை விட்டிறங்கி ‘‘கோண்டலீ’’ என்ற நடனத்தை ஆடிக்காட்டியுள்ளார் என்பது சரித்கீர வாயிலாக அறியும் உண்மை. இவர் அனேக சிலாசாகனங்களை விட்டுச் சென்றிருக்கிறார். அவர்களில் ஒன்றில் பின்வருமாறு லிளக்கப்பட்டிருள்ளது. “தன இராஜ்ஜியங்களுக்கு அண்மையிலுள்ள நகரங்களையெல்லாம் வென்று. தீர்த்த நதிக்கரையிலுள்ள பண்டரிகே என்ற இடத்தில் கி. பி 1237 இல் முகாம் (Camp) செய்திருந்தபொழுது, புண்டலீகரின் புகழைப்பற்றிய பாடல்களைக்கேட்க நேர்ந்தது இம்மகாளின் ஞாபகார்த்தமாக அவற்றுக்குப் பண்டரிபுரம் என்று பெயர் வந்திருக்கக் கூடும்.

பண்டரிபுரத்தைப் பற்றிய மற்றெலூரு சுவையுள்ள வரலாறு உள்ளது:— கமார் அறைபது ஆராத்யர்கள் (ஸ்ரீக்கத்தகுந்தவர்கள்) ஒரு சமயம் பண்டரிபுரம் வழியாகச் செல்லவேண்டியிருந்தது அவர்களைப் போற்றும் கத்தக சௌர்கள். வைணவத்தலமாகிய பண்டரிபுரத்தை யும் அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் விடோபாவையும் தரிசனம் செய்ய அவர்கள் பிரியப்படவில்லை ஆனால் பீரதீநதியில் நோட்டம் கண்டருளியபொழுது கண்ணேண்டிருந்தும் விட்டலரின்ஸாங்கிதியில் அவர்கள் எல்லோரும் இருந்ததைக்கண்டு, தங்களது துவேஷபுத்தியைக் கைவிட்டு விட்டலரை வணங்கிச் சென்றனர். அவர்களில் ஒரு ஆராத் தியர் “பீராதீ நதிக்கரையில் எனதுவிங்கத்தைக் காணவில்லை; அதி விருந்து ஏக்கம் பிடித்தவனாக ஆய்விட்டேன்; அதன் பின்னர் விட்டலரைத் தரிசித்ததும் இக்குறை நீங்கியது” என்று ஒரு பாடவில் சுவைப்படச்சமைத்துள்ளார். இதை பறுக்கு எல்லாச்சம பங்களும் ஒன்றே தான் இது மனப்பானமை இவன் விரிக்கப்படுகிறது.

அரிதாசர்களுடைய வரலாற்றில் சுமார் 200 தாசர்களைப்பற்றிய விபரம் அளிக்கப்பட்டுள்ளது “ஜயகநாடகம்” என்ற நூலை வெளியிட்ட H.G. பெங்கீரி என்பவர் விட்டலர் என்ற அங்கிதங் கொண்ட தாசர்களைப் பற்றிவிளக்கியுள்ளார். தாசர்களைல்லோரும் இறையினிடம் மெய்ப்பன்பு பூண்டு தவ நெறியை மேற்கொண்டு இதை மூலம் தங்களது பத்திக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் இவர்களில் பெரும் பாஸானவர்கள் வீஜப் நகரா ராஜ்ஜிபத்தின் சிதைந்த இடமாகிய ஹம்பிகாப்பக்கத்திலுள்ள ஆண்குண்ட என்ற இடத்திலும் மற்றும் சிலர் மைசூர் ராஜ்ஜிபத்திலுள்ள முஹுபகல் என்ற இடத்திலும் சமாதியடைஞ்சூள்ளனர். குருமுகமாக ஷர்வந்துள்ளவரலாற்றிலிருந்தும் தும் சரித்திரீ சம்பந்தமான ஆதாரா பூர்வமான வரலாற்றிலிருந்தும் சீலாசாசனங்களிலிருந்தும் புதைபொருளாராய்ச்சியிலாகா வெளியிட்டுள்ள சிறந்த அறிக்கைகளிலிருந்தும் அரிதாசர்களைப்பற்றிய விவரம் கிடைத்துள்ளது விட்டலர் என்றும் அரிஎன்றும் அங்கிதங்கொண்ட தாசர்களைப் பற்றிபும் அவர்கள் ஆற்றிப் பிரசாரத்தொண்டைப் பற்றியும் “தமிழிசை” த திங்களேண்டுகளில் கட்டுரை வழங்கில் இனிக்காணலாம்.

(தொடரும்)



# சுரசாகித்தியப்பகுதி

பத்ராசலராமதாசர்

இராகம் முகாரி - தாளம் சாபு

**பல்லவி**

ஏடி கிதயராதுரா — நாபைன நீகு

ஏடி கிதயாரதுரா ... ஓராமா

**அனுபல்லவி**

ஏடி கிதயாதி தேடி கர்மமோ கானி  
மாடி மாடிகி வேட நேடிகி நாபைனி

**சரணம்**

தோஸிலொக்கிதி நீகு — ஓராமராம

தோஸமென்ன போகு

ஆளின்சியுண்டி — பத்ராசலராம

தாக்ட நன்டிநாகாலிமான் பமண்டி

கோல்கொண்டா என்ற முகமதிய ராஜ்ஜியக்தில் அப்துல் ஹாஸன்குடுப்ஷா என்ற நவாப் அரசாண்ட பொமுது அக்கன்னு, மாதனன் என்ற மந்திரிகள் இருந்தனர். அவர்களுடைய தங்கமகன் கோபன்னு (பிற்கலம்ராமதாசர் என்று பிரலித்தி பெற்றவர்). அதியால்யத்திலிருந்தே சிறந்த ராமபத்தராவர். பத்ராசலத்தில் ஒர் சிறந்த இராமன் கோயில் உள்ளது அது நான்முகங்கள் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. சரித்தி புராண வரலாற்றில் புகழ் பெற்ற கோயில் கோபன்னு பத்ராசலம் தாசில்தாராக நியாயிக்கப்பட்டார். அங்குள்ள இராமன் கோயில் ஜீர்ண நிலையிலிருந்தது. அதைப்புதுப்பிக்கும் பணியை கோபன்னு ஏற்றுக்கொண்டார். கையிலிருந்த பொருளையெல்லாம் கெலவழித்து விட்டார். நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பொருள் பெற்றுத் திருப்பணியில் உடயோகித்து விட்டார். இந்த நிலைமையில் நாவப்பின் வரிவருல் செய்த பொருளையும் பயன்படுத்திக்கொண்டார். அரசாங்கப்பணத்தைக்

கையாடியதற்காகப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அடைந்தார்.

சிறையில் தாங்க முடியாத கடுந்தண்டனை, காலை மாலை முதலிய வேளைகளில் சிறையிலுள்ள ஓர் இரும்புக்கம்பத்தில் கட்டப்படுவார். தலை, கை, கால் முதலியவைகளிலும் கட்டு. எங்கும் அதை முடியாது. வேளைக்கு 200, 300 என்று சிறை ஏவலர்கள் கோபன் னுவைச் சுவக்கால் அடிப்பார்கள். அடித்த பிறகு கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விடுவார்கள். கோபன் னு அடியின்கொடுமையும் வலியும் தாங்காமல் துவண்டு நினைவற் றுக் கீழே விழுந்து கிடப்பார். கொஞ்சநேரங்கழித்து ஞாபகம் வந்ததும் “இராமா?” என்று பக்தியுடன் அமைத்து நாம சுங்கித்தனம் செய்வார். தன்னை தண்டித்த நவாப்பைத் திட்டமாட்டார் இராமபிரானைக் குறித்து “ஏற்றபோ! நான் செய்த பாவத்திற்கு இன்னும் அனுபவிக்க வேண்டியதன்டனை பாக்கி யிருக்கிறதா? இது வரை அனுபவித்தது போதாதா? உன் கருணைகட்ட இன்னும் சமயம் வரவில்லையா? என்றுபொருள் படும்படியான அனேகப் பாடல்களைப்பாடி மனதைத்திருப்பதி செய்து எனால்வார். அவறுக்குக் கஷ்டம் அதிகரிக்க, அதிகரிக்க பக்தியும் பண்பாடும் பெறுவதமயும் அதிகரித்து வந்தது.

ஒரு நாள் காலையில் ரோம்பவும் பொறுக்க முடியாமல் அடித்துவிட்டார்கள் ஏவலாளிகள். கட்டுகளை அவிழ்த்து விட்டுச் சென்றுவிட்டார்கள். மாலை நேரம் வரும்வரையிலும் கோபன் னுவுக்கு நினைவு திரும்பவேயில்லை. உடனே மாலையில் அடிப்பதற்காக வந்து விட்டார்கள் என்ன செய்வார் கோபன் னு! ஆனால் அரசனுடைய பணியாளிகள் அரசகட்டனையை நிறை வேற்றித்தானே ஆகவேண்டும் ஸ்மரணையற்ற கோபன் னு வைத் தூக்கி, நிறுத்தி, கட்டுகளையெல்லாம் கட்டி, மறுபடியும் தாங்க முடியாமல் அடித்துவிட்டார்கள். வழக்கம்போல் கட்டுகளை அவிழ்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் இரவு நெடுநேரம் கோபன் னுவுக்கு நினைவு வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. “அப்பா இராமா? நீஎங்கிருக்கிறீய. நான் படும் கஷ்டம் உனக்குப்புலப்படவில்லையா? அல்லது நான் இன்னும் அனுபவிக்க வேண்டியது பாக்கியிருக்கிறதா? என்மீது கருணை காட்ட இன்னும் சமயம் வரவில்லையா என் நெல்லாம் பொருள் படும் படியாக “ஏடனுன்னுடோ” முதலிய சிறந்த பாடல்களையெல்லாம் பாடி இராமனைத்துதித்தார்.

ஆனால் அன்றையதினம் அடிமிகவுப் பலம். தாங்க முடியாமல் துவண்டு துவண்டு விழுந்தார் கோபன் னு. நினைவு வந்

தகும் ‘ஏனப்பா இன்னும் என்பேரில் தயவில்லை? நான்பட்டகஷ்டம் போதாதா? இதையெல்லாம் பார்த்தும் இன்னும் என்பால் இரங்கவேண்டிய வேளைவரவில்லையா? அப்பா இராமா? என்னால் பொறுக்க முடியவில்லையப்பா எல்லை மீறிய தண்டனை கிடைத்து விட்டதப்பா கிருபை கூர்ந்து என்னையாட்டுகொண்டிருள்ளப்பா’ என்றெல்லாம் பொருள்படிப்படி ‘ஏடுகிதயராதுரா’ என்று மனமுருகப்போடினார். உடனே இராமனும் இலக்குவனும் ராணுவ வீரச்கள்போல் தேடந்தரித்து நாாபின் அந்தப்புரம் சென்று, தூங்குகின்ற நவாப்பை எழுப்பி “நாங்கள் கோபன்னு என்கிற ராமதாசரின் தாகர்கள் தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை வட்டியுடன் கொடுக்கிறோம் பெற்றுக்கொண்டு ரசீது கொடுங்கள்” என்றார்கள். ஆனால் சர்வேகவரைனாக்கன்டநவாப் பணத்தையா என்றுவான். மாட்டுவேமாட்டான் உடனே எழுந்து கண்ணுவங் கண்ணீருமாய் சிறைச்சாலைக்கு விழரந்தான். காவலாளிகளையெல்லாம் தாண்டி கோபன்னுவை அடைந்து சாஷ்டரங்கமாய் வணங்கி மன்றிப்புக் கேட்டுக் கொண்டான் கோபன்னுவைத் தனது தேரளில் தாக்கிக் கொண்டுவந்து தன் படுக்கையில் படுக்கைவத்து தனதுபட்ட மகிழ்ச்சிகளைக் கொண்டும் பணிவிடை செய்தான் அன்று முதல் கோபன்னுவுக்கு இராமதாசர் என்று பெயர். இராமனாவுமிபட்டு ஏராளமான கீர்த்தனைகளை ‘பத்ராசலராமதாசர்’ என்று அங்கிதமிட்டுப் பாடியனர் (இவருடைய வரவாறு பின்னர் ஸாஹி நியங்காக்கன் வரவாறு என்ற தலையங்கத் தில் விஸ்தாரமாகப் பெறப்படும்)

இராகலக்ஷ்மீநாம் :— 22-வது மேனாகர்த்தாவா சிய கரகரப் பிரியாவில் பிறந்த தென்றும் 20-வது மேனாகர்த்தாவாகிய நடைபெருவியில் பிறந்ததென்றும் அபிப்பிராய பேதம் இருந்தவங்கிறது. ஆனால் நடைபெருவியில் பிறந்தது ஆரோக்கயில் சதுஸ்ருதிதை வதமும் அமரோக்கயில் சுத்தத் தைவதமும் உண்டு. சரிமபதச் ச்நிதபமகரிச என்ற ஆரோக்க - அமரோக்கசயையுடையது; வேங்கடமதி இதை 20-வது மேனாக்கில் ஜன்யம் என்றும் ஆரோக்கயில் க. நி இல்லையென்றும் கூறுகிறார். கோவிந்ததீக்கிரி இதை சுத்த மேனாம் என்று கருதுகிறார் அஹோபலின் அபிப்பிராயப்படி கோமளி, பூர்வக, கோமளத, பூர்வநி முதலிய சுரங்கள் இந்த இராகந்திற்குண்டு. சோகரசத்திற்காகவும் உருக்கமாகப்பாடுவதற்காகவும் இந்த இராகத்தை நூலாசிரியர்கள் வத்துள்ளனர். பகவில் மூன்று மணிக்குப் பிறகு பாட வேண்டிய இராகம்.

**கரசாகித்தியம் - முகாரி - சாபுதாளம்.**

1	0	0	1	0	0	1	0	0	1	0	0	0
3	2	2	3	2	2	3	2	2	3	2	2	2

பல்லவி

- 1 சரி மா ய பா பநி நிதா சர, சந்தா பா பா, பங்கரி ரிக்சா  
ஏ டி கீ தய ரா து ரா நா பை ன ந கு
- 2 ... ... ... ... ... சரிகாசா ... ... ... ... ...
- ... ... ... ... ... ... ரா ... ... ... ...
- 3 ... ... ... ... ... சரிகரிக்ச ... ... ... ...
- ... ... ... ... ... ... ரா ... ... ...
- 4 ... ... ... ... ... சரிமிகரி ... ... ... ...
- ... ... ... ... ... ... ரா ... ... ...
- 5 ... ... ... ... ... ... ... ... ... மபதபமி ... ...
- ... ... ... ... ... ... ... ... ... ... ஜ ... ...
- 6 ... ... ... ... ... ... ... ... ... ... மபதபம் கரிக்ச
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ந கு
- , யப யகா ரி கா சரிமகரிசா பா, பங்கரி ரிக் சா  
ஏ டி கீ தய ராது ரா ஒ ரா மி

அனுபஸ்லவி

- 1 பத சர் சந்தா ச்சந்தா சர்சா, கீரி சர் சா சர்சர், நி நிதா  
ஏ டி கீ தய ரா து தேடி கர் ம மோ கா வி
- 2 ,பதசர் சர் ரி ரிக் ரிசரி ... ...
- ஏ டி கீ தய ரா து
- 3 ... ... ... ... பங்கரி ... ... ... ...
- ... ... ... ... ரா து ... ... ...
- 4 ... ... ... ... ... ... ... ... ... தக்கரி சந்தா  
... ... ... ... ... ... ... ... ... கா வி

, பத சர் சர் நி, தச்நித தப . ரிம பா தப மகரி சரிரிம கரிசா  
மாடி மா டி கீ வே ட நே டி கி நா பை ஸி  
2 பத சரிமக்ரி சா தசரிகரிசநி ரிச்நித தப ... ... ...  
மாடி மா டி கீ வே ட ... ... ... -  
சரணம்  
, ரிம பா தப மகரி சரிரிம கரிசா . சரி மா , மபாநி ந்த பா  
தோ சி லொக் கித் நி கு ஒ ரா ம ரா ம  
, ரிம பா தப மகரி சரிரிம கரிசா  
தோ ச மெல்ல போ கு

(மற்றவை அனுபல்லவி போன்றவை)



### —: வாய்வு நூற்று :—

மலச்சிக்கல், மலக்கட்டு, உண்ண பித்த வாய்வு,  
கைகால், இடுப்பு வலி, வழிந்று வலிகட்குச் சிறந்தது  
(பத்தியமில்லை) 150 கிராம் டிள் கு. 4-00

### —: வீராக்ஷரி மந்திரம் :—

ஜீவசக்தி கனவிலும், சிறு நீரிலும் வெளியாவதைக்  
கட்டுப்படுத்தி நாடி நரம்புகளுக்கு வலுவுடி, உறுப்புக்கு  
உறுதியும், இழந்த சக்தியும் நீடித்த சக்தியும் அளிக்கும்  
(பத்தியமில்லை) 100 மில்லி. 25; 50 க்கு கு. 13; 24 க்கு கு. 7  
(மெழுகு கு. 4)

தேவைக்கு எழுதவும் :— (பார்ஸல் சார்ச்ச தனி)

பண்டிட்: S. V. R. கண்டர் சன்ஸ் RIMP

தமிழன்னாசெட்டி ரோடு, அரிசிப்பாளையம், சேலம்-9

நேரில் பெற :— (1) அமிர்தலால் அன் கோ. 146,  
நென்னியப்ப நாயக்கன் தெரு, சென்னை. (2) ராஜா  
மெடிக்கல் ஹால், தர்மராஜா கோவில் தெரு, பெங்களூர்  
கண்ட் (3) வல்லாராம் நாடார் அன் சன்ஸ், 188-A,  
தாராவி ரோடு, பம்பாய்-17 (4) சொக்கநாதம் செட்டி  
யார், மருந்துக்கடை, திருப்பாப்புவிழூர் (5) ஆ.த்ம  
ஜோதி நிலையம், நாவலப் பிட்டி (சிலோன்)

# இசைக்கலைச் சொற்கள்

## Technical Terms

எல்லா மொழிகளிலும் விஞ்ஞானிக்கலைகளிலுள்ள நுட்பங்களை விளக்கி, பிரத்தியேகமான கலைச்சொற்கள் வழக்கத்தில் ரூக்கின்றன. இவ்வாறு உள்ள சொற்கள் தேவையான விளக்கம் அளிக்கவில்லையென்றால் புதிய சொற்கள் உற்பத்தி (Coynage) செய்யப்படுகின்றன. அதாவது தேவையான பொருள் விளங்குவதற்காக நூதனச் சொற்கள் உண்டாக்கப்படுகின்றன இசைக்கலைக்கூன்றே தனிப்பட்ட கலைச்சொற்களிருக்கின்றன; அவைகள் குறிப்பான பொருள்களையளிக்கும். இசைக்கலைத் தேர்வுகளில் examination) இசைச்சொற்களின் விளக்கம் கேட்கப்படுகின்றது எனவே இசைத் தேர்வுகளுக்குச் செல்லும் மக்களுக்குக்கலைச் சொல் விளக்கம் பயன்படும். அவர்கட்டுக்கூடுதலாக இக்கட்டுரைத் தொடர் தொடங்கப்பட்டிருக்கிறது இம்மாத மலர்களைப் பெரிதும் பயன்படுத்துவதற்கு நம்புகிறேன்.

இதுவரை நான்கு மாதமலர்களும் ஒரு அறிமுக மலர்களை ஒத்து மலர்கள் வெளிவந்துள்ளன. அவை ஒவ்வொன்றிலும் “சிலப்பதிகாரத்தி” லுள்ள இசை நுட்பங்களை விளக்கி வந்திருக்கிறேன் சிலப்பதிகாரத்தின் கண்ணுள்ள கலைச்சொற்கள் உரையாசிரியர்களால் நண்கு விளக்கம் செய்யப்பட வில்லை சென்பதைக் கலையார்வங்கொண்ட நேரம் கள் நன்குணர்வார்கள், எனவே தற்காலத்திய இசைச்சொற்களுக்குச் சிலப்பதிகாரச் சொற்கள் எப்படி பயனளிக்கின்றன எவன்பதைத்தான் இம்மாத மலர் மூலமாக விளக்க முன் வந்துள்ளேன் இவ்வடத்தில் ஓர் சிறிலாதாரணம்: தேவாரம் என்ற சொல்லைச் சில நேரச் செல்வார்கள் யாவறுமறிவர். அதற்குக் கடவுள் பேரில் பாமாலை என்ற விளக்கத்தைத்தானளித்துள்ளனர் வீரிவுரையாளர்கள் ஆனால் தேவாரம் என்ற சொல்லே ஓர் இசைக்கலைச்சொல். கடவுள் பேரில் வார நடையில் (middle degree of speed) அதாவது தற்கால நிதியில் மத்தியம் கால நடையில்

அனமந்த துதிப்பாடல் என்றுதான் இசை முறையில் பொருள் படுத்தவேண்டும். தேவாரப்பாடல்கள் யா வும் வாரநடையிலேயெய்யமைந்தவை யென்பதில் யாதோரு ஜயப்பாடுமில்லை. ஒருசமயம் கோவை அரசியல்களைக் கன்னூரித் தமிழ் விரிவுரையாளரொருவரிடம் இவ்வாறு நான் விளக்கம் கொடுத்தபொழுது, இதை அவர் பெரிதும் சித்ததுடன் இம்மாதிரியே எல்லா இசைக்கலைச் சொற்களையும் விளக்கவேண்டுமென்று பணித்தார்கள் அப்பணியை மேற்கொண்டுதான் சிலப்பத்கார இசை நுட்பங்களை விளக்க முயன்று இம்மாத வெளியிடுகளில் பிரசரம் செய்து வருகிறேன் சங்கநூல்களிலும். சிலப்பத்காரம், பரிபாடல், பத்துப்பாட்டு, பொருநாற்றுப்படை, பெரும்பானைற்றுப்படை சிறுபானைற்றுப்படை மலைபடுகடாம் முதலியவற்றிலும் மூன்றாக்கலைச்சொற்கள் ‘தமிழ்சை’ மாதவெளியிடுகளில் தொடர்ந்து விளக்கம் பெற்று வரும். தூயதமிழிலும் தீந்தமிழ்சையிலுமார்வு மூன்றாவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களென்று நம்புகிறேன்.

தமிழ் நாட்டில் நீண்டகாலமாகப் பலவீத இசைக்கலைச் சொற்கள் வழக்கத்திலிருந்து வருகின்றன சில தமிழ் மொழிக்கே தனிமையாகவுள்ளது; மற்றும் சில மற்ற மொழி களிலிருந்து இவன் வந்து நிலவிவருகின்றன. எது உயர்வு, எது தாழ்வு என்ற குறுகிய மனப்பான்மையோடு ஆராயாமல், தற்காலம் வழக்கிலுள்ள எல்லாக்கலைச் சொற்களும் விளக்கப் படும். இது சம்பந்தயாக பாரத நாட்டிலுள்ள நூல்நிலையங்களில் பதங்கிக் கிடக்கும் மூல ஏடுகளையும் (origins of Indian literature), அச்சு மூலம் வெளிவந்துள்ள நூல்களையும் பிற வற்றையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்; மேலும் அயல் நாடுகளில் கிடைக்கும் நூல்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். உதாரணம்: ஒரு சமயம் இந்திய சங்கீதத்திற்கும் இஸ்லாமிய சங்கீதத்திற்குமூன்று தொடர்பைப் பற்றி ஆராய்ச் சிக்கட்டுரை (Thesis) எழுதி, “ஸங்கதாசாரியா” என்ற தேர்வுப் பட்டத்தைப் பெற்றேன். இதற்காகப்பாக்தாத்திலிருந்து (Bagdad) சில இஸ்லாமிய நூல்களைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது அது சமயம் கோவையில் கலெக்டராக இருந்த மாரிஸ் என்ற ஆங்கிலைய அறிஞர் ஆகானி (Aghani) என்ற இஸ்லாமிய மதநூலின் 13 துணர்களை (Volumes) த்தருவித்து தனினர். அதில் ஒரு துணரில் ‘சங்கரவிஜயம்’ பற்றிய குறிப் பொன்று கிடைத்தது. ஆதிசங்கரர் மெக்காவுக்குக் காக்கையுறு வில் (transmigration of souls - கடுவிட்டுக்கடுபாடுதல்) - சென்று அங்கு காபாவிலுள்ள விஷ்ணு பாதக்கை உணங்கி சென்று என்றும் அக்குறிப்புக் கருகிறது. இதுபற்றிக் கொள்ள

தமிழகச்சங்கத்தின் ஆதரவில் ஆண்டுதோறும் நடக்கும் பண்ணைராய்ச்சிக்குமுலில் நானும் கலந்து கொண்டு 1960-ம் ஆண்டில் ஓர் சொற்பொழிவாற்றினேன். அச்சங்கத்தின் நிர்வாகமும் அச்சொற்பொழிவின் சாரத்தை அவர்களுடைய ஆண்டு வெளியீட்டில் பிரசுரம் செய்துள்ளது. இனி கலைச் சொற்களுக்குப்போவோம்

1. நாதம்— சப்தத்தின் பரினுமத்தை நாதம் என்று கூறுகிறோம் நம்மைச்சுற்றி எங்கும் காற்று நிறைந்துள்ளது இக்காற்று இல்லையேல் நாதமுமில்லை என்றே கூறலாம். உலகந்தோன்றிய பொழுதே நாதமுமேற்பட்டு விட்டது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. காற்றுடன் கலந்த சப்த அலைகள் தாம் கேட்கக் கூடிய தன்மையைடைந்து உற்பத்தி செய்யப்பட்ட விடத்திலிருந்து நம் காதை வந்தடைகின்றன. சப்த முண்டாக்கப்படுமிடத்தில் நடக்கும் வேலை நம் காத்துள்ள கேட்கும் நரம்பு மண்டலத்திலுமேற்பட்டு மூளையைடைந்து விளக்கம் பெறுகிறது. பாடவேண்டுமானாலும் பேசவேண்டுமானாலும் நாதம் அல்லது ஒலி பயன்படுத்தப்படுகிறது. ஒலி ஏற்படும் விதமும் அது பரவும் விதமும் அதன் பரினுமங்களும் ஒலி நூல்களில் விளக்கம் பெற்றுள்ளன. நாதம் உண்டாக்கப்படும் அவயவத்திலிருந்தோ இசைக் கருவியிலிருந்தோ ஒலி அலைகள் (sound waves) கிளம்பி காற்றின் துணைகொண்டு மேலே கிளம்பி (ionic atmosphere) என்று விஞ்ஞானிகள் கருதும் பரிவசங்கம் என்ற காற்றற்ற விண்வெளியைடைகின்றன காற்றேயில்லாததால் அவை கலையாமல் அங்கேயேயிருக்கும். நமது ஒலி வாங்கிகள் (receivers) துணைகொண்டு அவற்றைப் பெற்று ரஸிக்கிறோம் நாதம் திண்ம நீர்ம, நொய்மங்கள் மூலமாய்ப்ப(solid, liquid, paravum.

நாதத்தின் பெருமையைச் சிவ நேசக் செல்வர்களும் காவணவை ஆழ்வார்களும் உணர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். வேதங்களின் மெய்ப்பொருளை நாதம் என்கிறார்த்திருநூனசம்பந்தப்பெருமான் திருநாவுக்கரசரும் நாதமகிழமையை எவ்வாறு போற்றுகிறார் பாருங்கள் !

“விண்ணே விணுதியாம் பூதமே நாதமே  
வேதமே வேதாந்தமே  
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்  
விததேயவிததின் மூளையே  
கண்ணே கருத்தே யெனென்னே யெழுத்தே  
ததிக்கான மோனவடிவே

கருதரிய சிற்சபையிலான்த நிர்த்தமிடு  
கருணைகரக்கடவுளே ”

‘பண்ணும் பதம் ஏழும் பலவோசைத் தமிழவையும்  
உண்ணின் றதொர் கவையும் உறுதாளத் தொலிபலவும்  
மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும்  
விண்ணும் மூழுதானுணிடம் வீமிழ்மிழலையே ’

ஆலவாயன்னால் பாணபத்திரின் விறகாளாய் வந்து வடநடாடுப் பாணமகன் ஏராதாதனை நாதத்தாஸ் மயக்கி ராவேட்ராவே  
ஒடும்படி செய்த அத்புதத்தைப் பரஞ்சோத்முனிவர்

“சதமகன் உடலம் எல்லாம்  
காதுளான் அல்லேன் என்றுண் கண்ணுளான் கானம்  
கேட்டே”

என்று கூறியுள்ளார். குழல் நாதம் கேட்ட ஆனிரைகள் மேய்  
வகை மறந்து இசை வயப்பட்டதைப் பெரியாழ்வாரும் அனை  
நாயனாகும் பராடியுள்ளார்கள் நாதம் மிகவும் சிறந்த  
சக்திவாய்ந்தது.

நாதம் இருவகைப்படும் - சப்தம் (noise) இன் னிசை (melody) சாதாரணமாகப் பேசும்பொழுது ஒழுங்கன இடை  
வெளி, அதிர்வு (vibration) அமைப்புள்ள ஒலிகளை நாம் உப  
யோகிப்பதில்லை: எனவே அதைச் சத்தம் என்று கூறுகிறோம்.  
ஆனால் இசையான ஒலியையெழுப்பும்பொழுதோ, ஒழுங்கு, சீர்  
பட்ட அதிர்வு, முறை, கனிதம் இவைகட்குப்பட்ட நாதம்  
அலைவதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறோம் இனிமையுள்ள  
சங்கீதத்திற்கு (melodic music) சப்தங்களின் சுருதியோ, அதன்  
ஏற்றத்தாழ்வோ, அல்லது சங்கதிகளின் வேறுபாடுகளோ கார  
ணம் என்று உணரலாம். ஒலியின் சுருதிகளைத் தொடர்ந்து  
மாற்றுமல் படிப்படியாக மாற்றுகிறோம்; இந்தப்படிக்கட்டுகள்  
தான் ஸ்வரங்களானங்கள் என்று கறப்படுகின்றன (இவை  
பின்னர் தனிக்கட்டுரையாக வீளக்கம் பெறும்.) படிப்படியாக  
ஏற்றியிறங்கும் சுருதிகளாடங்கிய படிக்கட்டை ஆரோசை - அம  
ரோசை கொண்ட கிராத்தைத்தான் (musical scale) அல்லது  
பூர்ண இராகம் என்கிறோம். ஒரு சுருதிக்கும் அதனெடுத்த சுரு  
திக்கும் உள்ளவித்தியாசத்தை இடைவெளி (interval) என  
கிறோம். அவற்றில் (major scale, minor scale) என்ற இருபாகு  
பாடுகள் உண்டு; அவைபின்னர் இராக விளக்கத்தில் விவரிக்  
கப்படும்

நாதம், கேட்கக்கூடிய ஒலி. கேளாத ஒலி என்று மறுபடி யும் இரு பிரிவுதளாக வகுக்கப்பட்டிருக்கிறது ஒருவர் பாடும் பொழுது கேட்கிறோம். வாதத்தியங்களில் இசை வாசிக்கப்படும் பொழுது கேட்கிறோம்; அல்லது இவற்றை ரேடியோ மூலமோ. பேரிகார்டர் மூலமோ கேட்கிறோம் இவையெல்லாம் கேட்கக் கூடிய ஒலியாகும். இவற்றின் சருதிகளின் கதி ஒன்றுக்கேவ யிருக்கும். தற்கால ஒலியாராய்ச்சி நூதனக்கருத்துக்களை அளித்துள்ளது கதால் சில குறிப்பான ஒலிகளைத்தான் கேட்கக் கூடும்; கேட்கமுடியும், மிகவும் குறைந்த எல்லையையுடைய ஒலியை கீயா, மிகவும் அதிகமான எல்லையையுடைய ஒலியை கேட்க முடியாது இந்தத்தை கேளாத ஒலிக்கற்பணியால் நிக்கப்பட்டிருள்ளது. கேளாத ஒலி மேக்ஸித்த ஒலி (ultra - sonics), அதிகப்பட்ட ஒலி (super - sonics), மிகவும் தாழ்ந்த ஒலி (infra - sonics) என்றெல்லாம் தற்காலம் கருதப்படுகிறது. இவற்றின் துணை கெண்டி அசுத்தியமானவற்றைச் சாதித்து வருகின்றனர். இதைப்பற்றிய விளக்கம் ‘தமிழிசை’ ஸெப்டெம்பர் மலர்பக்கம் 20 மூலம் 12 வரை ‘ஒலியின் நவீன சாதனையென்ற தலையங்கத்தின் கீழ் விளக்கப்பட்டிருப்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம் )

(தொடரும்)

தந்தி : “அங்குதம்” போன் : 26006  
P. O. NO. 1382

## தி ஆரிய வைத்திய பார்மஸி

(கோயமுத்தூர்) லிமிடெட்

தலைமை ஆபீல் : 366 திருச்சி ரோடு கோயமுத்தூர்-18  
(உண்மையான ஆயுர்வேத மருந்துகளுக்கும்  
சிகிச்சைகளுக்கும் சிறந்த இடம்)

கோயமுத்தூர் கிளை :

ரயில்வே ஜங்குறுக்கு எதிரில் கோயமுத்தூர்-18

மற்ற கிளைகள் :

புது டில்லி-5, மதராஸ்-14, கன்னிக்கோட்டை-1,  
கன்னிக்கோட்டை-2, திருச்சூர்-1, ஏர்ணாகுளம்,  
கொச்சின்-1. பாலக்காடு பொன்னுனி, கண்ணலூர்,  
ஆலத்தூர், கஞ்சிக்கோடு.

பாக்டரி:

நார்லிங்கேராம் :

ராமநாதபுரம்

கஞ்சிக்கோடு (போன் : 2)  
கேரளா.

திருச்சி ரோடு, கோவை-18.  
(போன் : 22134)

ஆரியவைத்தியன் :

P. V. ராமவாரியர்

இரதம் வைத்தியர் & மாண்ணிங் டைக்டர்

# இசைத்துணுக்குகள்

தவில் வீரபத்திரபிள் னை

நாகசர உலகில் தவில் வீரபத்திர பிள்ளையைத் தெரியாதவர் கன் இருக்கமுடியாது. தவில் வாசிப்பதில் இணையற்றவர். காலஞ் செங்ற நீடாமங்கலம் மீனுட்சிசுங்தரம் பிள்ளையின் மாமங்கும் ஆதி குருவுமாவர். எனது குருநாதர்களில் ஒருவருமாவர். தமிழ், வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளில் சிறந்த பாண்டித்திய முன்னவர். திருவையாற்றில் கியாதியிடுன் வாழ்ந்து சமாதியடைந்த சங்கீத மும்மணிகளில் ஒருவராகிய தியாகப்ரம்மத்தை நேரில் காணும் பாக்கியம் பெற்றவர் அன்னாருக்கு நாரதால் அளிக்கப் பட்டதாகக் கருதப்படும் “சுராரணவம்” என்ற இசை நூலைப் படித்து ஆராய்ச்சியும் செய்தவர். அதன் சுலோகங்களை விரிவாகச் சொல்லித் தெள்ளிய விளக்கத்தை எனக்களித்தவராவர். இசைக் கலையுலகில் சிறந்த மேதையுமாவர். நாகசரத்தில் பேரும் புகழுமாக வாழ்ந்த உரையூர் முத்துவீரஸ்வாமி, அவர் மகன் பல்லவிக்களான்சியம் கோபாலஸ்வாமி, திருமருகல் நடேசன், திருவையாறு ஸ்வாமிநாதன் போன்ற நாகசர மேதைகளுக்குத்தவில் வாசித்து கயாதி பெற்றவர்.

தஞ்சை ஜில்லா அய்யம்பேட்டைக்கு அண்மையிலுள்ள பசுபதி கோயில் என்ற கிராமத்தில் பிறந்தார் வீரபத்திரபிள் னை. அதிபால்யத்திலேயே தவில் வாசிப்பதில் ஈடுபட்டார். அக்காலத்தில் சாஸ்திரம், சம்பிரதாயம் அனுபவம், ஆகியவற்றில் தலைசிறந்த மேதைகளிடம் தவில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பின்னையவர்களுக்கிருந்தது. இயற்கையிலையை மேதாவிலாசம் பரிபூர்ணமாயுள்ளவர். தவில் வாசிப்பதோ இனரது குலவித்தையுமாகும். எனவே இது திவருக்குக் கல்லாமலே பாகம்படும் வித்தை. ஆனால் சிறந்த மேதைகளிடம் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத் திருந்தபடியால் பிள்ளையூர்களின் ஞானபக்குவத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! ஈடுமினையுமற்ற விதத்துவான் என்பதீல் சங்கேதமேயில்லை.

உறையூர் முத்துவீரஸ்வாமிக்கும் பல்லவிக்களஞ்சியம் கோபாலஸ்வாமிக்கும் இவர் தனில் வாசித்துள்ளதைப் பற்றிச் சென்ற மாத மலரில் “கோபாலசாமி” என்ற தலையங்கத்தின் கீழ் எழுத்துப்பள்ளேன். நுட்பமான தாளங்களில் விசேஷப் பயிற்சியும் அனுபவமுமிழன்னவர். எவ்வளவு பெரிய நாகசுரவித்வான் வந்தாலும் சமாளித்து வாசித்துப் புகழ்டையக் கூடிய ஆற்றலும் ஞானமும் படைத்தவரென்பது மிகையாகாது. இவர் காலத்திலேயே இவரையும் விடப் பேர் பெற்ற அம்மாபேட்டை பக்கிரியா பின்னொன்று தனில் மேதையுமிருந்தார். இவரிடம் தனில் கற்றுக் கொண்டு, இவருக்கு மாப்பிள்ளையுமாகிய காலஞ்சென்ற மீனுக்கிரங்கம்பின்னோ அம்மாபேட்டை பக்கிரியா பின்னையிடம்தான் விவகாரமான தனில் நயங்களை கற்றுக்கொண்டார். பக்கிரியாபின்னை ஒருங்குத்ததில் மேம்பட்டவர்; வீரபத்திரபிள்ளை இன்னெனு விதத்தில் மேம்பட்டவர். இருவரும் பெரியவர்களே. வீரபத்திரபிள்ளைக்கு அக்காலத்தில் வருமானவரி விதிக்க அரசாங்கம் முற்பட்டது என்றால் பாருங்களேன் அவரது புகழையும் வருமானத்தையும்!

பின்னையவர்களின் வாழ்க்கை முழுவதும் சுவையுள்ள இனிய சம பவங்கள் நிறைந்தவை. அவையெல்லாவற்றையும் எழுதுவதென்றால் அது அன்னெருக்காக எழுதப்படவேண்டிய தனி நூல் கும். எனவே சில முக்கிய சமபவங்களை மாதத்திரம் இவன் குறிப்போம் ஒரு சமயம் ஓர் பெரிய விதவத் சபை குழுமியிருந்தது. நாகசுர யூதவாணகளில் தலைசிறந்தவர்களேலோரும் வந்திருந்தனர். தனில் யூதவாணகளில் புகழ்பெற்ற வீரபத்திரபிள்ளை, பக்கிரியாபின்னை ஆடுதுறை சேஷபிள்ளை முதலியவர்களும் வந்திருந்தனர். இசையுலகில்லயே நிகரற்ற மேதையென்றும் தியாகப் பிரமமத்தினுலேயே போற்றப்பட்டவருமான மகாவைத்தியநாதையர் அவ்விதவத் சபைக்குத் தலைமை தாங்கினார். தனில் விதவான்கள் தனிப்பட்ட முறையில் வாசித்து அவரவர்களின் திறமையைக் காட்டவேண்டிய நீந்தர்ப்பம் வந்தது. மகாவைத்தியநாதயரவர்கள் 128 அட்சமுள்ள விமமநந்தனம் என்னும் தாளத்திற்குத் தனியாவர்த்தனம் வாசிக்க வேண்டுமென்று பணித்தார்கள். வீரபத்திரபிள்ளை, பக்கிரியாபின்னை ஆகிய இருவரையும் தனியாவர்த்தனம் வாசித்து மகாவைத்தியநாதயரவர்களால் பெரிதும் போற்றப்பட்டார். மைசூர் சமஸ்தானத்தில் விமமநந்தன தாளத்திற்குப் பின்னையவர்கள் தனியாவர்த்தனம் வாசித்து விருதுகள் பல பெற்றுள்ளார். அவற்றில் ஒரு தனில் பரிசாக அளிக்கப்பட்டது. அந்தத் தவிலின் போர்வையில்

இரு சிங்கங்கள் வரையப்பட்டு அவர்றின் கணக்கில் சிறிய வைரக்கர்கள் பதிக்கப்பட்டிருந்தன. தலில் வாசிப்பதற்கு தங்கத்தி னுல் செய்யப்பட்ட ஓர் கழியும் அளிக்கப்பட்டது இத்களில் அவர்களுடைய குடும்பத்தில் இந்தும் உளது. இதைச் சரித்தீரா வரலாற்றிலேயே விட்டமநந்தன தாளத்திற்குத் தனியாவர்த்தனம் வாசித்துப் புழும் விருதுகளும் பெற்றவர் வீரபத்தீராபிள்ளை ஒருவரேயாவர்.

பின்னோயவர்களின் புகழோங்கிய காலத்தில் அவரது மகனுக்குத் திருமணம் செய்யவேண்டியிருந்தது. அக்காலத்தில் தஞ்சை ஜில்லாவிலுள்ள திருவிடமராதார். கூறைநாள் முதலிய ஊர்களில் பிரபல நாககா-தலில் வித்வான்கள் இருந்து வங்களை அவர்களில் யாராவது ஒருவருக்குப் பின்னோயவர்கள் பெண்ணைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீடாமங்கலம் மீனுக்கிசுக்காம் பின்னோக்குப் பெண்ணைக் கொடுக்க பின்னோயவர்கள் முடிவு செய்து விட்டார்கள். திருவிடமராதார்க்காரர்கள் இதைப் பெற்றிரும் ஆட்சேகித்தனர். ஆனால் பின்னோயவர்கள் ஓர் கவில் போட்டியையீடு ஏற்படுத்திவிட்டார்கள். அதுசமயம் இனினான் மீனுக்கிசுக்காரர்கள் தூட்டி ஒருவராலும் போட்டியிட இயலவில்கூ. எனவே எல்லோருடைய சம்மதத்தின் பேரில் மீனுக்கிசுக்காரர். வீரபத்தீர பின்னோயவர்கள் மாப்பின்னோயானார். ஆனால் சீக்கிரத்திலேயே அப்பெண்மணி இம்மண்ணுலகை நீக்கவே, வீரபத்தீரபின்னோயின் இரண்டாவது பெண்ணையும் மீனுக்கிசுக்காரர்களிடே திருமணம் செய்து கொடுத்தார். இம்மாதிரி வாழ்க்கை சம்பவங்கள் கணக்கில்டங்கா

இனி. பின்னோயவர்களின் கலைச்சிறப்பையும் வாசிப்பு மகிழமையையும் சுற்று கவனிப்போம். லயத்தில் பின்னோயவர்கள் இனையற்ற வர்கள். காலப் பிரமாண சுத்தமும் ஸிரால் வேலைகளின் ஸ்பஷ்டமும் கல்பனையின் மாண்பும் நுட்ப தாளங்களின் நுணண்றியும் ஐதிபேத விளக்கமும் தீர்மானங்களின் அனுலோமப் பிரதிலோமங்களும் கொாதத்தெளிவும் அவரிடத்தில்தான் காணமுடியுமேயல்லாது வேறு எவரிடமும் காணமுடியாது. தலில் வாசிக்கும் கழியை அதிகமாக உபயோகப்படுத்தாமல் எல்லாவிதமான வேலைப்பாடு களையும் வெகு திறமையுடன் வலந்தகரியிலேயே அடக்கி மிருதங்கம் போல் மிகவும் இனிமையாக வாசிக்கும் ஓர் தனிப்பாணியை ஏற்படுத்தியுள்ளார் இதைப் பின்பற்றி இவரது மாப்பின்னோயிய மீனுக்கிசுக்காரம் பின்னோயவர்களும் இத்துறையில் சிறந்த திறமையையும் புலமையையும் காட்டி அவரும் இத்துறையில் இனையற்ற வராய் விளங்கினார். இன்றையதினம் தமிழகத்தில் தவில்

வாசிப்பண்டகளில் நூற்றுக்குத் தொண்ணுறையில் பதின்மர் மீனுக்கிசுக்குத்தரம்பிள்ளையவர்களின் மாணுக்கர்களே. தவிலில் நல்ல நாதம் ஏற்படுவதற்காகப் பின்னையவர்களின் வார்க்கட்டே தனி. மீனுக்கிசுக்குத்தரம்பிள்ளைக்கூட மாமனுரிடம்தான் தவில் வார் கட்டிக் கொல்வார் ஆனால் மாமனுருக்குப் பக்ஷவாதம் ஏற்பட்டு விரல்கள் ஸ்வாதீனமில்லாமல் போகவே, கூறை நாட்டில் தவில் கட்ட ஏற்பாடு செய்துகொண்டார்.

இன்னையவர்கள் ஸிரவினால் செய்யும் வேலை மனி தழியல்புக்கு அப்பாற்பட்டதென்று சொன்னால் அது மிகையாகாது. படுவேகமாய், ஸ்பஷ்டமாய் இலக்கணம் வழுவாது விரவுவது ஒர் உலக அற்புதமென்றேசொல்லாம் (one of the wonders of the world) அய்யம்பெட்டையில் தஞ்சை மகாராஷ்டிர மன்னர்களின் கோபில் கட்டியுள்ளார்கள். அது காலக்கிரமத்தில் மன்னர்களின் பராமரிப்பிலிருந்து அதனிலைப் பாதுகாப்பிலாகாவில் சேர்ந்து விட்டது. வீரபத்திரரின்னையும் அவர்களின் சந்ததியார்களும் துக்கோயிலில் இசைச்சேவகம் (லாவணம்) செய்வது முறை. அங்கு நடக்கும் பிரம்மோற்சவத்தில் நான்காம் திருவிழாவன்று கருடசேவை பிரசித்தமானது. இராமன் கருடன்மீது ஏறி பவனி வருவது கண்கொள்கொட்சிபாரும். அது சமயம் சிறந்த நாகசர வித்வான்கள் வாசிப்பர். பக்ஷவாதத்தினால், இன்னையவர்கள் நிற்க முடியாது; ஸிரல்களையசைத்துத்தனில் வாசிக்க முடியாது. இருந்த போதிலும் பகவானுக்கு கைங்கரமயம் பண்ணவேண்டுமென்ற அன்புப் பொக்கெடுத்துத் தனி லை உடம்பிலேந்தி. சுவற்றில் காய்ந்துகொண்டு மெதுவாக வாசித்துவருவார் பின்னையவர்கள். மீனுக்கிசுக்குத்தரம் போன்றவர்கள் அப்படியே பின்னையவர்களின் வாசிப்பில் வழித்து மெய்மறந்து ஆனந்தக்கடவில் ஆழந்துவிடுவர் பக்ஷவாதத்தினால் பீழ்க்கப்பட்ட விரல்கள் ஸ்வாதீனத்துவில்லாமலிருக்கும் பொழுதே இவ்வளவு அற்புதமாக வாசித்தார்களோயானால் கைவிரல்கள் ஸ்வாதீனமாயிந்த காலத்தில் எப்பெற்பட்ட வேலை கள் செய்திருப்பார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்!

பின்னையவர்களின் மாணுக்கர்களுள் மனி அய்யர் என்பவர் ஒருவருண்டு; அவர் மிருதங்கம் கற்றுக்கொண்டார். நல்ல வாசிப்பும் ஞானமுழிந்தும் சரைக்கொண்டு பினால் அவரது வித்தை பரிமளிக்காமல் போயிற்று. அவருடைய திருமன நிகழ்ச்சியில் பத்து ஐங்காலக்காரர்களும் இருபது தவில் வாசிப்பவர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் வீரபத்திரரினை, மீனுக்கி

சுந்தரம் பிள்ளை, கோடையிடி அங்கப்பிள்ளை, ஆடுதுறைக் கேள்வினா, திருக்கடையூர் இராமசாமிபிள்ளை, திருச்செங்காட்டாங்கும் உருத்திராபதி பிள்ளை ஆவியீரார் முக்கியமான வர்கள் நாகசூரி இசைக்கு நடுவில் தனித்தனில் வாசிக்கும் பொழுது ஒவ்வொருவரும் அவாவரது திறமையைக்காட்டினார்கள். வீரபத்தீர்பிள்ளையின் வாசிப்பின் சிறப்பே தனிப்பட்டது விரு ஸ்வாதீனமில்லாதிருந்தும் பிள்ளையவர்களின் வாசிப்பு இணையற்றாயிருந்தது.

சுமார் முப்பத்துமூன்று ஆண்டுக்கட்டு முன்பு (1935) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார் வைத்திய சிகிச்சையையும் மீறிவிட்டது அவரது உடல்கோய்; வயதும் முதிர்ந்து விட்டது. சிறந்தவன் இறக்கவண்டியது தானே என்ற பிப்ரி நெந்தாலும் பிள்ளையவர்களின் பிரிவு இசையல்கிற்கோடு செய்யமுடியாத பெரும் நஷ்டமாகும். நுட்பமானவற்றை வாசித்துக் காட்டுவதிலும் போதிப்பதிலும் ஒருங்கீசிறமை வாய்ந்தவர். பன்மொழிப்புலமையும் பெரியோர்களின் கேள்வியும் பழக்கமும் இருந்த பிள்ளையவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தார்களேயானால் மானுக்கர்களுக்கு அதிருட்ப இரகசியங்களையெல்லாம் போதித்திருந்திருப்பர்.

## “தமிழினசு”

இசைத்தமிழ்த்திங்களேடு. தமிழகத்தின் தலைசிறந்த இசை மாதவெளியிடு இது ஒன்றே. ஏன் பாரத நாட்டிலேயே இசைத்திங்களேடு இது ஒன்றேதான். சீலப்பதிகார இசை. மிடற்றுப் பயிற்சி, நூண்பதங்கள். கலைச்சொற்கள் முதலியவற்றின் விளக்கம், இசைப் பெருமக்களின் வரலாறு, சாகித்திய வளர்ச்சி, ஒவியினாக்கம், இசைக்கருவிகளின் வரலாறு, ஆண்டாளின் அன்பளிப்பு, சமய குரவர்களின் இசைக் கருவுலம், சிறந்த பாடல்களின் சுரசாகித்தியம் முதலிய சிறந்த கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இசைக்கருவுலம். இன்னும் இவேபோன்ற சுவையுள்ள இசைப் பகுதிகள் தொடர்ந்துவரும்.

ஆடு சந்தா ரூ. 100 ஆண்டுச் சந்தா ரூ. 9

தனிப்பிரதி 75 காரை.

## ஸௌந்தர்யலஹரி-ஸ்ரீ வித்யாதந்துவம்

“அழகுக் கடல் வெள்ளம்” என்ற ஸ்ரீ வித்யா நூல் தரிபுர சுந்தரியைக் குறித்து சங்கரபவுத்பாதாளாவியற்றப்பட்ட தோத்திர மாகும் உபாசனை மார்க்கமாகப் பல யந்திரங்களையும், சக்கரங்களையும் கொண்டு ஆகம முறைப்படி சக்தி பூஜையை விளக்கும் சிறந்த மார்க்கமாதும். உலகத்தையே படைக்கும் சக்தி யை (Creative Power) ஆதிபராசகதி என்று ஸ்ரீ வித்யா மார்க்கம் வகுக்கின்றது வேதாங்கத்தையே அழிப்படையாகக் கொண்டுள்ளது, ஆதிசங்கர பகவுத்பாதாளே ஈசுவராம்சமாகக் கருதப்பட்டுகிறார். ஒரு சமயம் கைலயங்கிரிக்கு யாத்திரா முறையில் சென்றிருந்தபொழுது அங்கு சிங்காதனம் வீற்றிருந்த “ஸௌந்தர்யலஹரி”யை எடுத்து வந்ததாக வும், வரும் வழியில் காவலாளரான நந்திகேக்வரருக்கும், சங்கர பகவத் பாதானுக்கும் வாதம் ஏற்பட்டதன் விளைவாக முதல் 41 சூலோகங்கள் தான் சங்கரருக்குக் கிட்டியதென்றும் எஞ்சிய 59 சூலோகங்களைத் தாமேசெய்து “ஸௌந்தர்யலஹரி”யைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதம் வரலாற்றுச் செய்தியாகும். (சங்கரருக்கும், நந்திபகவானுக்கும் நடந்த சம்வாதத்தை இவன் விளக்கினால் விரியும்.) முதல் 41 சூலோகங்களுக்கு “ஆனந்தலஹரி” என்று பெயர். எனவே இந்த நூல் இரு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத் தில் பரம்பொருளை அடையும் விதம் கூறப்பட்டிருக்கிறது. யோக மார்க்கத்தில் முறிந்த நிரவிகல்பசமாதி இங்கு விளக்கப்பட்டுள்ளது மற்றய பாகத்தில் ஜிவாதமா பரம்பொருள்கள் ஐக்கியமாவதுபற்றி விளக்கம் கிடைக்கின்றது. பிறகு சகுண்போசனை மூலம் நிர்குணை பாசனையை அடைவது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. (இக்கலைச்சொற்கள் தககவிடத்தில் விளக்கப்படும்) தந்திர-புராண-இதிகாச-ஆகமங்களில் விழுஞ், சக்தி, சிவம் முதலிய பூஜைகளும் அவற்றின் முறைகளும், அதனால் அடையும் பலன்களும் நன்கு விளக்பட்டிருக்கின்றது.

இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிற பூஜை முறைகளில் சக்தி பூஜை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மனித சரீரத்தில் சிவமும், சக்தியும் சேர்ந்து பரிணமிக்கும் இடங்கள் பல உள்ளன இவற்றின் துணை கொண்டு சக்தி பூஜை செய்வது சரீரக (internal) முறையாகும். தங்கத் தகடுகளிலும், தாமிரத் தகடுகளிலும் யந்திரங்கள் செய்து அவை

களின் துணைகொண்டு பூஜிப்பது வெளி முறை (external) யாகும் இவைகளுக்கெல்லாம் தூபம், தீபம், நைவேதயம் முதலிய சிதிகளும் உள்ளன. முதலில் கூறப்பட்டது (internal) சமய மார்க்கம் எனப்படும். பிறகு கூறப்பட்டது கெள்ளும் அல்லது வாம மார்க்கம் எனப்படும். சமய மார்க்கம் சுபாகம் பஞ்சகம் என்ற ஜங்கு மகனீயர்களாலியற்றப் பட்ட ஸம்ஹிதைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளவை. பின்னர் சொல்லப்பட்டதோ 64 தந்திரங்களில் கூறப்பட்டுள்ள தேவீ பூஜையாகும். இதுதான் வாம மார்க்கமாகும். சமய மார்க்கத்தில் சீரிய பலன்கள் கிட்டும்; வாம மார்க்கத்தில் சூதாரம் (Kshndr) என்று சொல்லப்படுகிற மட்டதேவதைகளின் துணைகொண்டு நல்லவடின கூட தீயவற்றையும் செய்வதுண்டு. சங்கரபகவத்பாதாள் போன்ற மகனீயர்கள் இவ்வாம மார்க்கத்தைக் கண்டித்து, சமய மார்க்கத்தின் சிறப்பையெடுத்து விளக்கியுள்ளார்கள். எனவே வாம மார்க்கத்தைக் கண்டித்து, சமய மார்க்கத்தின் தீயவற்றையகற்றி, சமய மார்க்கம் நல்ல பலனையே அளிக்கவல்லதாகச் சொய்த பெருமை சங்கரபகவத் பாதாளையே சாரும். அதனால் தான் இந்நால் “ஸெஸாந்தர்யலஹரி” என்று பெயர் பெற்றது போலும்! சங்கரபகவத்பாதாளுக்குப் பிறகு முடிவித்யாதத்துவத்தை கூற்றித்தாரும், பாஸ்காராயரும் மகோளனத விலைக்குக் கொண்டு வந்தனர்.

ஸெஸாந்தர்யலஹரி யை எழுதினவர்கள் யார் என்பது பற்றி சர்ச்சை இருந்து வருகிறது. சிலர் சங்கரபகவத்பாதாள் ஆசிரியர் என்றும், இன்னும் சிலர் பரமசிவனே ஆசிரியர் என்றும், மற்றும் சிலர் தீராவிடதேசத்தரசனுகிய ப்ரவர்ணேன் ஆசிரியர் என்றும் பலதரப் பட்ட அபிப்ராயம் நிலவிவருகிறது. இதில் புகுந்தால் முடிவடைவது சிரமம்; அது நமது நோக்கமுமல்ல. எனவே சாரமான மற்ற விவரங்களை இங்கு அளிப்போம். அறிஞர்களின் ஆராய்ச்சியின் முடிவு சங்கரபகவத்பாதாளே தான் ஆசிரியர் என்பது. என அவரே பரமசிவனின் அவதாரந்தானே. அதிபாலம்யத்திலேயே துறனியாய்விட்டார். கடவுளின் பெயரையும், தன னுடைய ஆசாரியரின் பெயரையும் உணர்த்து மளவில் “பஜகோவிந்தம்” என்ற துதியை அருளிச்செய்தார் பிசீஸுத்திரம் (பிட்சு சூத்திரம்) என்றுபெயர்கொண்ட ப்ரம்மகுத்தீர் பாஷ்யத்தை வியாசபகவானின் உத்திரவின் பேரில் அருளிச்செய்தார் “பஜகோவிந்த” ததில் “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று ஆசார்யர்கள் கூறியிருப்பதுபோல் நமது கர்மாக்களின் பலனுக்கச் சரீரமெடுத்துப் பிறப்பதும், சுக துக்கங்களை அனுபவிப்பதும், நல்லதையும் தீயதையும் தெரிந்தும் தெரியாமலும் செய்வதும், இப்படி ஒரு (eyel) கைகளினாக நமது வாழ்க்கை ஆமைந்திருக்கிறது எனவே சுக துக்கங்களுக்கு இச்சரீமதான் காரணம் என்றும் சரீரத்தை நாட் அடைபாம்

விருப்பதற்கு முயற் சிக்கவேண்டும் என்றும் சங்கரர் போதித்தார். முற்பகல் செய்யின் பிற்பகல் வினையும் என்பது நமது தமிழகத்தில் வழங்கிவரும் பழமொழி உதாரணம் : உடம்புக்குக் கெடுதி வினை விக்கக்கூடிய பொருளைக் காலையில் உட்கொண்டோமேயானால். அது மாலையில் துன்பத்தை விளைக்கும். ஆனால் தீயபொருளைக் காலையில் உட்கொள்ள மாலைருந்திருந்தால் மாலையில் துன்பம் நேரிட்டிருந்திருக்காது. அதேபோல் கர்மாவைச் செய்து அதனுலேற்படக்கூடிய பலனை அனுபவிக்கவேண்டி வருகிறது. கர்மாவைச் செய்தாலும், அதன் பலனை அனுபவிக்கச் சரிம் எடுத்தலும், இப்படி ஒரு சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. எனவே இவற்றினின்றும் விடுதலைபற, கர்மா செய்யவேண்டி ஏற்படுகிற காரணத்தை ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் கர்மாவுக்குக் காரணம். ஆசை, கோபதாபம், காமமோகம், மதமாதசரியம் முதலியன். இவற்றையெல்லாம் வெல்லவேண்டும். முற்றிலும் ஒழித்துக் கட்டவேண்டும். இவற்றையெல்லாம் வென்றுவிட்டால் துவைதபுத்தி (நாம் வேறு, நாம் விரும்பி அடைய ஆசைப்படுகிற பொருள் வேறு என்ற நிலைமை) போய்விடும். இம்மாதிரி வழியைப் பின்பற்ற, நமக்கு உபாசிதந்தகளும். கீதையும், திவ்யப்பிரபந்தங்களும். தேவாரத் திருமுறைகளும் உதவுகின்றன.

எனவே அறிவுவளர், உபநிடதம் முதலியவற்றைப் படிக்கிறோம் படித்தால் ஞானம் ஏற்படுகிறது. ஞானத்தினால் வைராக்கியம் (பற்றற றநிலை) ஏற்படுகிறது. பரம்பொருளிடத்தில் அன்பு கொள்கிறோம்; நாம் என்பதையும் நமது தேவையையும் மறக்கிறோம். சமதரிசனம் ஏற்படுகிறது. உண்மை முறைகிறது. பொறுப்பும் தீமையும் அகற்றப்படுகிறது. தூயவராக்ககை வாழ்ந்து ஆசாபாசங்களை ஒழித்து, கர்மாவையும் அதனால் ஏற்படும் பிறப்பு-இறப்பு ஆகியவற்றையும் களைந்து தோடர்பற்ற நிலைமையை அடைகிறோம். திருமந்தரத்தில் திருமூலர் எப்படி எழுதுகிறார் பாருங்கள்! :-

மரத்தை மறைத்தது மாமதயானை,  
மரத்தில் மறைந்தது மாமதயானை,  
பாத்தை மறைத்தது பார்முதல்பூதம்,  
பாத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானையாகிறபொம்மையுடன் வினையாடும்பொழுது யானைன்றுமி நுகத்தின்நினைவுதான் அதற்கிருக்கும்; அதுசெய்யப்பட்டமார்ம மறந்துள்ளும் மரவேலைசெய்யும்தச்சனுக்கு, யானைசெய்யப்பட்ட மரமும் அதன்தன்மையையும் அதைச் செய்த வேலைக்காரர்களின் திறமையும்தான் முதற்கண்ணிற்கும். எனவே உண்மைதெரிந்துவிட்டால் மற்றையில் ஆசை நீங்கிவிடும். கர்மாவுக்குச் சந்தர்ப்பமுரியாது.

விருப்பதற்கு முயற்சிக்கவேண்டும் என்றும் சங்கரர் போதித்தார். முற்பகல் செய்யின பிற்பகல் விளையும் என்பது நமது தமிழகத்தில் வழங்கிவரும் பழமொழி உதாரணம் : உடம்புக்குக் கெடுதி விளை விக்கக்கூடிய பொருளைக் காலையில் உட்கொண்டோமேயானால். அது மாலையில் துன்பத்தை விளைவிக்கும். ஆனால் தீயபொருளைக் காலையில் உட்கொள்ள மலிருந்திருந்தால் மாலையில் துன்பம் நேரிட்டிருந்திருக்காது. அதேபோல் கர்மாவைச் செய்து அதனுலேற்படக்கூடிய பலனை அனுபவிக்கவேண்டி வருகிறது. கர்மாவைச் செய்தாலும், அதன் பலனை அனுபவிக்கச் சரிரம் எடுத்தலும், இப்படி ஒரு சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. எனவே இவற்றினின் றும் விடுதலைபெற, கர்மா செய்யவேண்டி ஏற்படுகிற காரணத்தை ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் கர்மாவுக்குக் காரணம். ஆசை, கோபதாபம், காமமோகம், மதமாதசரியம் முதலியன். இவற்றையெல்லாம் வெல்லவேண்டும். முற்றிலும் ஒழித்துக் கட்டவேண்டும். இவற்றையெல்லாம் என்றுவிட்டால் துவைதுபுத்தி (நாம் வேறு, நாம் விரும்பி அடைய ஆசைப்படுகிற பொருள் வேறு என்ற விலைமை) போய்விடும். இம்மாதிரி வழியைப் பின்பற்ற, நமக்கு உபநிடதங்களும். கீதயும், திவ்யப்பிரபந்தங்களும். தேவாரத் திருமுறைகளும் உதவுகின்றன.

எனவே அறிவுவளர், உபநிடதம் முதலியவற்றைப் படிக்கிறோம் படித்தால் ஞானம் ஏற்படுகிறது. ஞானத்தினால் வைஶாக்கியம் (பற்றற்றிலை) ஏற்படுகிறது. பாம்பொருளிடத்தில் அன்பு கொள்விறோம்; நாம் என்பதையும் நமது தேவையையும் மறக்கிறோம். சமதரிகனம் ஏற்படுகிறது. உண்மை புலனுகிறது. பொய்யும் தீமையும் அகற்றப்படுகிறது. தூயவாழ்க்கை வாழ்ந்து ஆசாபாசங்களை ஒழித்து, கர்மாவையும் அதனால் ஏற்படும் பிறப்பு-இறப்பு ஆகியவற்றையும் விளைந்து தோட்டிரப்பற நிலைமையை அடைகிறோம். திருமந்துரத்தில் திருமூலர் எப்படி எழுதுகிறார் பாருங்கள்! :-

மர்த்தத மறைத்தது மாமதயானை,  
மர்த்தல் மறைந்தது மாமதயானை,  
பாத்தத மறைத்தது பார்முதல்பூதம்,  
பாத்தல் மறைந்தது பார்முதல் பூதம்.

யானையாகிறபொம்மையட்டன் விளையாடும்பொழுது யானைன்றுமி நகத் தின்விளைவுதான் அதற்கிருக்கும்; அதுசெய்யப்பட்டமாம் மறந்துள்ளும் மரவேலைசெய்யுமதச்சனுக்கு, யானைசெய்யப்பட்ட மரமும் அதன் தன்மையையும் அதைச் செய்த வேலைக்காரர்களின் திறமையும்தான் முதற்கண்ணிற்கும். எனவே உண்மைதெரிந்துவிட்டால் மற்றவையில் ஆசை நீங்கிவிடும். கர்மாவுக்குச்சந்தரப்பழுமிராது.

# திவ்யப் பிரபந்த இசை

திவ்ய தேசங்களில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைத் திவ்யசூரிகள் என்ற ஆழ்வார்கள் வாயிலாகப் பெறப்பட்டு, நாலாயிரத்திவ்யப்பிரபங்கும் என்று போற்றப்படும் பிரபந்தங்கள் நாத முனிகளால் இன்னிசையிலமைக்கப்பட்டிருக்கின்றன.

“காளம்வலம் புரியன்ன நற்காதலடி யவர்க்குத்  
தாளம்வழங்கித் தமிழ்மறையின்னிசைதந்தவள்ளல்  
முஞ்சுதலுறை மூட்டிய நாதமுனிகழலே”  
நாஞ்சுதொழுதெழுவோம் நமக்கார்ந்தீர் நாளிலத்தே”

ஸ்ரீமந் நாதமுனிகள் தமது உடன் பிறந்தாள் மைந்தர்களிலிருவரைக் கொண்டு இயல், இசை, நாடகமென முத்தமிழான தமிழ்மறையிலமைத்து மக்களுக்குத் தெண்டிடாத இன்னிசைக் கருவுலத்தையளித்துள்ளார். திருவாய்மொழிப் பாடல்கள் என்ற இன்னிசைக்கயிறுகளால் ஆதிபரம்பொருளைக்கட்டுவதால் அவை பிரபந்தம் என்று பெயர் பெற்றுள்ளது போலும்! ஆழ்வார்களின் பிரபந்தத்தைக் ‘கேட்டு இட்டுப்புறும் பகவான அவர்களைத் தாண்டி ஒருட்கூட எடுத்துவைக்க மாட்டானாம். “குருகூர்ப்புனிதன்கணி ஓர்பாதத்தின் முன்செல்லுமே தொல்லைமூலப்பரஞ்சுடே” என்று சடகோபாந்தாதியில் கம்பநாட்டாழ்வார் பாடியுள்ளார். திருவாய்மொழியை ஈரத்தமிழினிசையென்றும் மணங்தருமின்னிசையென்றெல்லாம் மெய்யன்பர்கள் போற்றுகிறார்கள். இராமனுடைய சரிதம் வாசிக்கப்படும் (பாடப்படும்) இடத்தில் சிறியதிருவடி என்கிற ஆஞ்சநேயர் இருப்பதுபோல் திருவாய்மொழி பாடப்படுமிடமெல்லாம் இராமானுஜர் இருப்பர் என்டது பெரியோர்களின் கருத்து’

அன்மையில் எழுநூற்றுண்டுவிழா கொண்டாடப்பட்ட நிகமாந்த மகாதேசிகர் “அருள்வேதாந்தசாரம் சிந்தையினால் அனுதினமும் சிந்திப்போர்க்குச் சேமத்தாம் திருமால் தன் கருணையாலே ‘என்று அழகாகப் பாடுகிறூர், கம்பநாட்டாழ்வாரும் ‘பண்ணும் தமிழும் தவம்செய்த’ என்று சடகோபந்தாதியில் போற்றுகிறூர். இராமானுஜருடைய தலைசிறந்த சீடரான ஈரத்தாழ்வார், திருவாய்மொ

ழியைப் பாடும்பொழுது கல்லும் கரைந்து சீராய் ஒடுகிறது என்று மன முருகப் பாடுகிறார். ஆழ்வார்களுடைய திவ்யபிரபந்தங்களைப் பாடி யாடிக் களிப்பூட்டுவதற்கென்றே அறையர், அமுதனூர் என்பவர்கட்டுத் தனிகளைவழும் மாண்யமுளிக்கப்பட்டிருக்கிறது.

கவி, அமுதம் போன்ற உணவு. இசை உணவின் துணைபொருளான கறி, எனவே கவியாகிற அமுதத்தை இசையாகிற கறியோடு கண்ணன் உண்ணும்படி பேரளவாக நம்மாழ்வார் கொடுப்பார் என்று கமபநாட்டாழ்வார் சடகோபரந்தாதியில் பாடியுள்ளார்:-

“கவிப்பாவழுதம் இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்  
குவிப்பான் குருகைப்பிரான் சடகோபன் குமரிச்சான்கன்  
புஷிப் பாவலர்தம்பிரான் தீருவாய்மொழி பூசுர்தம்  
செவிப்பால் நூழைந்து புக்குள்ளத்துள்ளே நின் ருதித்திக்குமே.”

புலவர்களும் அடியார்களும் ஆழ்வார்களின் பாடல்களை போற்றவாராயினர். ஆழ்வார்களின் பாசுரங்கள் சிறந்த இசையோடு பொருங்தி அழகுற்றுள்ளடியால் புலவர்கள் போற்றினர். திருமாலுடைய உணங்களுக்கூறுவதால் அடியார்கள் ஆதரித்தனர். “பண்ணோர்பாடவின் கவி கள் யானுய்த தண்ணேதானபாடி” என்று மற்றேரிடத்திலும் வெளியிட்டுள்ளார். நம்மாழ்வார்

“செவிகளார நின்கீர்த்திக் களியென்னும்  
கவிகளே காலப்பன் தேறுறைப்பத்துற்று”

என்று பாடுவதால் அவரது பாசுரங்களை இசையுடனே பாடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார் போலும்! இராகதாளங்களோடு பாடப்படும் பாக்களெல்லாம் இதயத்தில் அன்பை தளிர்க்கச்செய்து அலுப்பையும் சலிப்பையும் மாற்றி வாழ்க்கைக்கே ஓர் புதிய ஜீவசக்தியை அளிக்கின்றது. இவற்றையெல்லாம் பரம்பொருளிடத்தில் அன்பு கொண்டு கனிந்துருகிப் பாடுவோர் தாங்கள் பரம்பொருளை நெருங்கியிருப்பதாகவே உணர்கிறார்கள்; நம்மையும் உணர்வைக்கிறார்கள். உபநிடதங்களில் ஞானமார்க்கமும், பகவத்கீததயில் கர்மமார்க்கமும், திவ்யப்பிரபந்தங்களில் பக்திமார்க்கமும் கூறப்படுகின்றது. உபநிடதம், கீதத ஆகியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு ஆழ்வார்கள் வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையையே கவிதையாகப் பரினமிக்கப் பாடியுள்ளார்

கோவலன்-கண்ணகி கதையைக் கூறுகின்ற சிலப்பதிகார காலத் திலேயேவிட்டனு பக்தி தமிழ் மக்களிடையே பரவியிருந்துள்ளது. ஈதற்கு முன்பேயிருந்த தெங்காப்பியர் காடுகளில் வதிந்த தமிழர்கள் விடை

னுவை வழிபட்டதாகக் கூறுகிறார். பழங்தமிழ் நூல்களில் இப்படிச் சஞ்சரித்து வங்த பகவர்களைப்பற்றிய விவரமுள்ளது. எனவே தமிழ் நாட்டில் வழங்கிவந்த பலசமயங்களில் வைணவுமொன்றுயிருந்திருக்கிறது. காட்டுப்பக்கங்களிலேயேவின்னுகோவில்கள் ஆஸமந்திருந்ததாகத் தொல்காப்பியர் கூறுகிறார். இதிலிருந்தும் பலசங்ககால நூல்களிலிருந்தும் ஆழ்வார்களின் காலத்திற்கு முன்பே வைணவம் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறதென்று தெரிகிறது

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாடுமுழவதும் சுற்றி மதப்பிரசாரத்திலீடுபடுவற்குக் காரணம் யாதெனில், தென்னுடலும் பெளத்த சமண மதங்கள் தமைத்தோங்கியிருந்தன ஆனால் தமிழகத்து மக்களுக்குத் தங்கள் கண்டங்களைக் கடவுளிடம் முறையிட்டு ஆற்றல் டைவது வழக்கம். இந்த நம்பிக்கை பெளத்த ஜௌன் மதங்களில் காணப்படாததால் அந்தக்குறைபாட்டைப் பயன்படுத்தி நமது சமயகுரவர்கள் மதப்பிரச்சாரம் செய்யவேண்டி வந்துளிட்டது. ஆத்மாவளர்ச்சிக்குத் தெய்வநம்பிக்கைதான் அடிப்படையில் ருக்குதி அதைத் தாய்மொழியிலேயே செய்யப்பட்ட பாடல்களால்-இராகதாளத்தோடு கூடிய இன்னிசைப் பாக்களால்-பிரச்சாரம் செய்தனர். “கருது செம் பொளின் அம்பலத்திலோர் கடவுள் நின்று நடிக்குமே” என்ற சிதம்பரநடராஜாவையும் “காவிரி திருநதியிலே ஒரு கருணைமாழுகில்துயிலுமே” என்ற ஸ்ரீரங்கநாதனையும் பாடியுள்ளார்கள். பலங்குற்றவாரம்பித்த ஜௌன் பெளத்தசமயங்களை நமது சமயகுரவர்கள் வென்று விட்டார்கள். இந்துமதத்தரமத்திற்கு உடலாக வேதாந்தமும் இதயமாக ஆழ்வார்-நாயன்மார்களின்பாடல்களும் அமைந்துள்ளன. கடவுள்மீது மெய்யன்பு செலுத்தித் தலைவரானவர்கள் நாயன்மார்கள், பரம்பொருளிடத்தில் ஆழ்ந்து, நடுபட்டு, மெய்யன்புசெலுத்தி நம்மையும் ஆனால் தலைவர்கள்தாம் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் பண்ணிருவர்: நாயன்மார்கள் அறுபத்துறுவர். ஆழ்வார்களின் பிரபந்தங்களை இராகதாளங்கட்குடபடுத்தி வெளியிடவெர் நாதமுனிகள். நாயன்மார்களின் பாடல்களைப் பிரகடனப்படுத்துயவர் நம்பியாண்டார்நம்பி. இவர்களுள் ஜாதி சித்தியாசமோ, ஏழை பணக்காரன் என்ற வேற்றறுமையோ கிடையாது. அந்தணகுலமதுரகவி வேளாளருல் நம்மாழ்வாரைக் குருவாய்க் கொண்டிருந்தார். அதேபோல் அந்தணகுலத் தோன்றலாகிய அப்புதியழகள் வேளாளருலத் திருநாவுக்கரசரைக் குருவாகக் கொண்டிருந்தார். அரிஜனகுலத்துத் திருப்பாணமுறைக்குரும் நந்தனாரும் எல்லோராலும் போற்றப்பட்டுக் கோவில்களிலும் பூஜிக்கப்பட்டும் வருகிறார்கள் இவ்விடத்தில் திருமங்கை மன்னனின் பாடலைப்பாருக்கள்!

‘எழை ஏதல்ல கிழ்மகன் என்று(து)  
 இரங்கி மற்றவற்கு இன்னாருள் சுரந்து,  
 மாழை மாஸ்மட நோக்கி உன்தோழி!  
 உப்பிரம்பி! என் (று) ஒழிந்தலூ; உகந்து,  
 ‘தோழன்நீ எவக்கு! இங்கொழி என்ற  
 செந்தகள் வந்தடியேன் மனத்து இருந்திட  
 ஆழிவண்ண! நின் அடியினை அடைந்தேன்,  
 அண்பொழில் நிரு அரங்கத்தம்மானே!’

குகளிடம் சீதையைக் காண்பித்து “உன்தோழி இவள்” என்றஞம் இராமன். பிறகு என்னதம்பியான இலட்சமணை உனக்கும் தம்பிதான் என்றஞம் இராமன்; கடைசியில் தன்னையும் அவனுக்குத் தோழனாக கிக் கொடுத்தானும். குலசேகராழ்வாரும் எழை, தாழ்வுத்தவர் என்ற வேற்றுமையைப் பாராட்டாதவர். நாயன்மார்களிலொருவரான சேரமான பெருமானும் இத்தனமையீர். ஒரு வண்ணான் உவர்மண் சுமந்து வந்தானும், மழையினால் மனக்கரங்கு அவனுது உடமபைத் திருந்து பூசியிட்டது. சேரமான தனது யானையையிட்டிருங்கி வண்ணான் வணங்கினராம். வண்ணான், “அடியேன் வண்ணான்” என்று சொல்ல, சேரமானும் “அடியேன சேரன்” என்றும் சொல்லி ஒருவரையொருவர் வணங்கி கொண்டார்களாம். மெய்யெயார்களின் பக்தியின் பக்குவத் தையும் வேற்றுமையின்மையையும் பாருங்கள்!

அதுமட்டுமா! இவர்களுக்கு தேசம், மொழி இந்த வேற்றுமையும் கிடையாது. எல்லாம் அவர்களுக்குக்கந்த மொழிதான். எல்லாம் அவர்களுடைய தேசந்தான். பரம்பொருளிடம் திடமான அன்பைச் செலுத்திய மெய்யன்பர்களுள் எவ்வித வேற்றுமையும் ஏற்றத்தாழ்வும் இருக்க இடமில்லையல்லவா! “செந்திறத்த தமிழோசை வட்சொல்லாகித் திசை நான்குமாய்” என்று திருமஹகை மன்னன் வருணிக்கின்றார். அதேபோல், நாவுக்கரசரும், “ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!, “எண்திசைக்கும் விளக்காகி நின்றுன் கண்டாய்!” என்றும் சிவபெருமானைப் போற்றுகிறார். ஈசனின் மெய்யெயார்கள் பரம்பொருளிடம் உள்ள அன்பைத்தான் கவனிப்பார்களேயல்லாது வேலத் தைக்கவனிக்க மாட்டார்கள். இதேபோல் தொண்டரடிப்பொடியாழ் வாரினா, ‘கள்ளத்தேன் நாறும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்’ என்ற அடிகளை, ‘கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கி’ என்ற திருநாவுக்கரச நாயன்மாரின் அடிகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். கொள்கைகளில் சைவர், வைணவ சமயங்கள் எப்படி ஒற்றுமைப் படுவின்றன பாருங்கள்! பக்தி என்ற

பெரும்பிரவாகம் சைவம், வைணவம் என்ற இருநதிகளாகப் பிரிந்து, தமிழ்நாடெங்கும் ஓடி வளமுறச்செய்து பிறகு பரம்பொருளையடை விற்கு என்றால் அதுமிகையாகது.

நாயன்மார்களுடையவும், ஆழ்வார் கருடையவும் பாடல்கள் நமது நாட்டில் ஜௌன் பெள்தத சமயங்களால் ஒடுக்கப்பட்டு உறங்கிக் கிடந்த பக்தியை கிளப்பிவிட்டது. நாயன்மார்களின் பாடல்கள் வைராக்கியம் நிறைந்துள்ளன. ஆழ்வார்களின் பாடல்களிலோ, மானிட உணர்ச்சிகளும் கலைச்சுவையும் வேரூன்றிவிட்டன. பொது வாக இச்சமய குரவர்களெல்லாம் இசைச்சுவை, கனிநயம், சொல் லழுகு மொழியின்பம் ஆகியவற்றைக் கலங்கு பரம்பொருளிடம் அன்பெச் செலுத்தியதோடு நிற்காமல் நம்மையும் அத்துறையில் ஊக்குவித்துள்ளார்கள். இவர்களுடைய அன்புப்பிரவாகத்தால் கடவுளைக் கோவிலிலும் கோவிலாகவும், உலகமாகவும், உயிராகவும், தாய்தங்கை யர்களாகவும், குழுவிகளாகவும், பாட்டின் பண்ணைகவும், அன்பின் கருத்தாகவும், கலையுணர்ச்சியாகவும் கண்டார்கள். கடவுள் படைத்த உயிர்களுக்குள் உள்ள தொடர்பையறிந்து, அதன்மூலம் ஒற்றுமை, அதுநிலைக்கத்தருமம். தருமம்நிலைபெறா சிறந்த ஒழுக்கம் முதலிய பண்புகளை உணர்ந்து, தாம் அனுபவித்து நம்மையும் ஊக்குவித்துவிட்டார் பாருங்கள்!

பரம்பொருளொன்றுடைய விதமாகது விடுகிறது. அது எங்கும் என்றும் நிறைந்துள்ளது. அன்போடு நினைப்பவருள்ளத்தில் வேரூன்றி விடுகிறது. யான்யவல்கி யரால் மகரிஷிகளுக்கும் பிராயச்சித்தமாக விதிக்கப்பட்ட இசையொடு கலங்கு அன்பு, உள்ளத்தைத் தெளியவைத்து, இந்திரியஜயம் செய்து, மெய்ஞானத்தையளித்து, மஸ்மாசைத்தீர்த்து, ‘நின் அடியை வந்திப்பார் காண்பார் வழி’ என்று நமக்கு சிறந்த வழியையும் காட்டிப் பேரின்பமடைவிக்கின்றது. (தொடரும்)

வீரதி சீஷ்டப்படி வாடுபவை ஏது பகும்பதைக் கொடுக்கவே வாடுவது குறுகிழப்புமிகு சுதாங்காலேஷ்வரர் திருக்கிழப்பதை, மஞ்சள்காலேஷ்வரர்கள்க்காலை : ஸ்ரீகிருபாப பால்கிளிவாஸாது ஸ்ரீகாந்தாஸ  
வாடு : ஸ்ரீமத்தீர்ப்பு மீனிஷப்படி, வார்த்தாயழுதை : ஸ்ரீகிழப்படி ஸ்ரீகாந்தீபாப பால்கிளிவை அபங்குபதை வாடுவது, ம்பாகாஷப்படி உடுப்பு

கரியெழுஞ்சுக்கு கீர்காபருக்கு காநாக்கா காநுபமகோபபருஞ்சுக்கு  
ஏது : ஸ்ரீகாந்தாஸ பால்கிளிவாஸாது ஸ்ரீகாந்தாஸ காநாக்கா  
வாடுபவை ஜூத, காநாக்கா காநாக்கா காநாக்கா காநாக்கா காநாக்கா  
ஏது காநாக்கா : ஸ்ரீகாந்தாஸ காநாக்கா காநாக்கா காநாக்கா காநாக்கா  
(பால்கிளிவப்புமிகு) பால்கிளிவாப காநாக்கா காநாக்கா காநாக்கா

## “கேவனப் பாடவும்”

பகவானுடைய நாமாக்களில் சிறந்ததென்று மெய்யடியார்களால் போற்றப்படும் “கேவு” நாமத்தையல்லவோ பாடச்சொல்லுகின்றார் நம் கோதையர்! இறைவனுடைய உத்தம குணங்களை இயற்கையோடும் உலகப்போக்கோடும் கலந்து நமக்கு ஊட்டுகின்றார். இவருடைய போதனைகள் நல்லிசை மூலமே அளிக்கப்படுகின்றன. அவற்றைச் செவிமடுத்த மங்கையர், கோதையார்கள் எம்பெருமானிடம் ஒப்புவிக்கப்படுகிறார். இறைவனை நல்லுரைகளால் மகிழ்விக்கின்றார். சேதனரை ஆட்டகொள்ளுமாறு செய்கின்றார். அருளேள் உருவெடுத்து வந்த நம் கோதையார் இறைவனுக்கே புருஷாகாரம் (நல்லுபதேசம்) கொட்டுகிறார். அவன் உயிர்களுக்குக் கருணைபுரிய விழைகின்றார்,

“சேதனை அருளாலே திருத்தும்;

ஈசுவரனை அழகாலே திருத்தும்.” (ஸ்ரீவசனபூஷண வாக்கியம்)  
நம் கோதையால் இறையை அடைவிக்கப்பட்ட உயிர்களைல்லாம் பெறுப் பேறுபெற்று மகிழ்வடைகின்றன.

நம் கோதையார் தம் திருப்பாவையில் இறைவனை அடையும் வழியைக் கோலுகின்றார். தாம் அவனுக்கே தொண்டாற்றுவதாகச் சங்கல்பம் செய்துகொண்டு நம்மையும் அவர்வழியில் ஈடுபட்டு உய்யுமாறு செய்கின்றார். “எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்” என்று பாடும் கோதையர் இறையன்பை தாம் மட்டுமா பெறுவர? இல்லை மற்றவர்களும் அடையற்கருதி எல்லோரையும் துயிலெழுப்புகின்றார்.

ஈசுவரனின் குணாலங்களைப் பாடுகிறார்; நாமசங்கிர்த்தனம் செய்கிறார்; மற்றவர்களையும் அப்பணியில் ஈடுபடச் செய்கிறார்; தாம் பெற்ற பேற்றையும் அவர்களுமடையும்படி கேவனைப் பாடுகின்றார்.

நம் திருப்பாவையருக்கு எல்லாமே இறையாகவே தோற்றுமளிக்கின்றன எங்கும் திருமாலின் உருவத்தையே காண்கின்றார். அவரிடத்தில் கோதையாரின் புலன்கள் ஒன்றுபடுகின்றன. அது மட்டுமா? இல்லை தம் தோழியர்களையும் ஒன்றுபடுத்துகின்றார். எல்லோரும் தங்களையும் மறந்து கைகூப்பி, இனிய பாடங்களைப் (தமிழ்ப்பாக்ககளைப்)

பகர்கின்றனர். இறையன்பு கொண்ட பாகவதர்களைப் பின்பற்றி ஆடப்பாடி, எம்பெருமானேடு கலந்து இன்பம் துய்க்கின்றார். “சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என எல்லோரையும் துயிலெழுப்பி எம்பெருமானிடம் கொண்டுபோய்க் கேர்த்து பேரினப்படையச் செய்கின்றார்.

“கேசவனைப் பாடவும்” என்பதில் பாடுவதன் சிறப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது. ஏன்? முற்றுந்துறங்த முனிவர்கள் இறையினிடம் லயிக்க தவிப்பார்களேயானால், அவர்களையெல்லாம் இசைப்பயிற்சி பெறுமாறு ஸ்ம்குதி எழுதிய யாஞ்யவல்கியர் வகுத்துள்ளார். மற்ற முறைகளின் இறையை வழிபடுவதைவிட இசை மூலம் வழிபட்டால் பலன் கீக்கிரம் கிட்டும் என்பதே நம்கோதையாரின் கருத்து. தானம் (கொடை). வேள்வி, ஐபம், தீர்த்தயாத்திரை, புண்ணியன்தலங்களைத் தரிசித்தல், விக்கிரக ஆராதனை இவையெல்லாவற்றும் அடையக் கூடிய பலனை சங்கிதம் ஒன்றுலேசிய அடைந்து சிடலாம் என்று மெய்யடியார்கள் பாடியுள்ளார்கள். இராமாயானின் திருநாமங்களையும் நித்தியகல்யாண குணங்களையும் அவதாரச் செயல்களையும் தியாகப் பாட்டுபேறுபெற்றார். சிறிய குழந்தைகளாக இராமலட்சுமணர்கள் விசுவாமித்தரனின் வேள்வியைக் காக்கச் சென்றவாறு தமக்குத் தரிசனம் அளிக்கும்படி வேண்டினார். ஜான்கீயை மனங்கு கொண்டவாறு திருமணக்கோல தரிசனத்தை வேண்டினார். கஸ்டசியில் தாம் மகுடம் சூட்டிக்கொண்டவாறும் தரிசனத்தை வேண்டினார். இவர் கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டது. இவர் இசைபாக்களால் பரம்பெருளை பாடினார். இதேபோல் மற்ற மெய்யடியார்களும் இறையன்பை வெளிப்படுத்த இசைதான் சிறந்தவழி (vehicle) என்று எல்லோருமே பாடிப் பதம் பெற்றுள்ளார். நம்கோதையரும் அம்மார்க்கத்தையே பின்பற்றிக் கேசவனைப் பாடி நம்மையும் பாடச் செய்கிறார்.

கேசீ என்ற தீயோஜை மாய்த்தால் இறைவன் கேசவன் என்ற திருநாமம் பெற்றுள்ள போலும்! தீயவற்றை அகற்றிய பின்பு இறைமங்கள் ரூபியாய் விளங்குவான்; பெருமிதங்கொண்டிருப்பான். அப்பேறபட்ட மூர்த்தியை நம்தெய்வப்பாவையார் உருவகப்படுத்துகிறார் அவன் என்றுமே அவருள்ளத்தில் நிலைபெறப் பல்லாண்டு பாடுகிறார். நாயன்மார்களும் ஞானபக்தி வைராக்கியத்தைப் பெற்று, உலகப்பற்று நீக்கி, பரம்பொருளிடத்தில் ஊன்றி நின்று பேறுபெற்றார்கள். நம் கோதையரோ, உலகமக்களுடன் சுழன்று அவர்களிடமே குழுமியிருந்தபடியே கேசவனைப்பாடி பேறுபெற்றுத் தமதோழியர்களையும் அப்பேறு பெறும்படி செய்கிறார். அதனால் தங்கெபரியவாச சான் பின்னோ, மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் ஞானபக்தி வைராக்கியங்களிற் சிறந்தவர் என்று பாராட்டியுள்ளார்.

“செயியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து) என்றுவிடாரே” என்பது கோதையரின் வளர்ப்புத்தந்தையான பெரியாழ்வார்வாக்கு. அந்த அழுத வலையில் கட்டுண்ட கோதையரின்உள்ளக்கீதமயமாயிருக்கும்கேசவணைப்பாடுகின்றது கேசவனின் ரூபம், குணம் எல்லாம் கீதமாகமாறி எல்லாவற்றையும் தன மயப்படுத்துகின்றது. பெரியாழ்வார் நாவின் சுவையையக் காதிலே உணர்கிறார்; ஆண்டானோ, நாவாராப் பரமனின் ரூபசெளங்தர்யங்களைப்பாடி இம்மைமறுமையிலுள்ள பேரின்பத்தைக் கேசவனைப்பாடுயே அடைந்துவிடுகிறார். நாவாராப் பதிலாக விடும், எனவாய்வீக்காப்பாடு என்று

பக்திக்குப் பண்ணும் பாடலும் இன்றியமையாதது பண்ணேடு சேர்ந்த பாடல் ஈசனுடைய மலைதையே உருக்கிவிடுகிறது இத்யஉணர்ச்சிக்கும் பண்ணுக்கும் தொடர்புண்டு; அது என்னையும் திரியும் போன்றது. என்னையில் கொஞ்சம்சீர் கலந்திருந்தாலும் அதைவிளக்கு அகற்றிவிடுகிறது. அதேபோல் நமது பக்திப்பாடல்களில் ஏதாவது குறையிருப்பின், பண்மூலம் சமர்ப்பிக்கப் படும்பொழுது பண்அதைத் தூய்மைப் படுத்திவிடுகிறது. எனவே இறைவனுடன் இசைந்து பேரின்பமடையைப் பண்ணும் பாடலும் அவசியம் “தமர் உங்த(து) எவ்வுருவம் அவ்வுருவம் தானே! தமர் உகந்த(து) எப்பேர் மற்றப்பேர்” என்ற பொய்த்தையாழ்வார் வாக்கின்படி, பக்தர்கள் எந்த உருவத்தை விரும்புகின்றனரோ, அந்த உருவத்திலேயே பகவான் ஆவிரப்பவிக்கிறானும். பக்தர்கள் அவனைச் சார், அவனே பக்தர்களின் விருப்பத்தைச் சார், இப்படி எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் ஒரு கொள்கை அமைந்துள்ளது பாருங்கள்! கடவுளை அறிவதற்கு இசை ரூபமான பக்தியே பயன்படுகிறது, இவ்வுலகில் மக்களின் இருளைக்கவே ஆழ்வார்கள் வந்துதித்தார்கள் என்பது மனவாள மாமுனிகளின் கருத்து. பண்களின் இசையமைப்பே ஆண்டவனின் அவதாரம் என்று திருப்புகழ்மணி T. M. கிருஷ்ணஸ்வாமி அய்யர் தமிழிசைச் சங்கத்தினுதானில் தலைமையுரை வழங்குகையில் குறிப்பிட்டிருக்கிறார். (vide பண்ணோய்ச்சிக் கூட்டத்தின் ஒன்பதாவதாண்டிறிக்கை பககம் 10) அதுபதாராமாடனத்தில் கண்ணானும் “கானபோகத்தினால் (பாடுவதால்) யாவன் என்னை வழிபடுகிறுனே அவனுடைய அடியார் நான்” என்று கூறிப் போந்தார். எனவே கேசவனைப்பாடுவதையே தம் கடமையாகக் கொண்டவர் நம் திருப்பாவைச் செலவியார். ஈசுவரன் ஆத்மாவைத் தன் நெஞ்சிலேயே வைத்துள்ளானும். பக்தனையோ, தனது முடியையலங்கரிக்கும் துளசியாகக் கருதுகிறானும். பக்தர்கள் தங்களது இசைகளந்த அன்பினால் சர்வேகரனைச் சிந்தையுள்திகழைவக்கின்றனர். பக்தர்கள் வழியையப்பின்பற்றி ஈசுவரனை வழிபடுவது மிகவும் சிலாக்கியமான முறை. “தன்துழாய்மாளை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடித் தொண்டு பூண்டு) அழுதம்

உண்ணுத்தொழும்பர் சோ(று) உக்குமாறே'' என்று தொண்டரடிப் பொடிகள் பாடுகிறார் எனவே திருப்பாலைச் செல்வியாரைப்போன்ற மெய்யூர்கள் உண்மையை நன்றாயறின்து. அதையே திடமாகப் பற்றி கைங்கர்யப்பர்களாய், சொந்த லாபங்கேடாமல், சோம்பலிலேயே காலங்கழிகளிற சோமப்ரகஞ்சக்கும் இனிசைப்பாக்கள் மூலம் வழி காட்டி உய்வித்திருக்கின்றனர். திருப்பாணும்வார் ''கண்ணொன்றேயே கண்டுரைத்த கடிய காதல்'' என்பதற்குத் தி வான் பக்தார் V. K. இராமானுஜாச்சாரியார் ''கண்கள் கண்ணொக்கண்டவுடனே அவன் து நிதயகல்யாண்குணக்கனை (இசைப்பாக்கள் மூலம்) வாய் பாட ஆரம்பித்துவிடுகிறதாம்'' என்று விரிவுரைதந்திருக்கிறபடி, ஆண்டாரும் கேசவைனப்பாடிக்களிக்கின்றார்.

இருளிலும் பகலிலும் தேனும் பாலும் அமுதமாகப் பகவந்நாம் சங்கீர்த்தனம் செய்து நாராயண என்னும் நாமத்தை நற்றுணையாகத் திருமங்கை மன்னனப்பற்றியதுபோல் ஆண்டானும் கேசவைனப் பாடிப் பற்றி பகவத் சம்பந்தம் பெற்று நம்மையும் அவ்வாரே பெற்றுக் கொள்ளவேண்டி அழைக்கின்றார். கோதையார் நெஞ்சினுள் இறையன்பையே இசையாகக் கொட்டும்பொழுது அது எப்பேற்பட்ட இசையாக இருக்கும்? ஸடுமிழையுமற்றதாகத்தானேயிருக்க முடியும்! கேசவைனப்பாடுவது ஓர் இன்முதத்தின் பேரூற்று. இசையின் இன்னமுதத்தைப் பருகிய பொருள்களெல்லாம் திருமால் நின்றபக்கமே நோக்குச்செல்லுமாம். ஆனால் நம்கோதையாரோ, இன்னிசைப்பாக்கனைப் பாடி கேசவையே நம்பால் திருப்பிவிட்டாரென்றால் அந்த இசையின் சக்தி எத்தனையைது என்றுபாருங்கள்! காளிதாலன் என்ற மகாகவி சொர்க்கத்தையே பூமிக்கு அருளுமாறு மேகசங்கேதம் என்ற காவியத் தில் பிரார்த்தித்துக் கொண்டதுபோல், கோதையாரின் இன்னிசையைச் செனிமடுத்த கேசவைன் சொர்க்கத்தையே பூமிக்கு அளித்து விடுகிற னும். எல்லாம் திருப்பாலைச் செல்வியாரின் இன்னிசையிலும் அன்பலும் கட்டுண்ட சர்வேசுவரன் அளிக்கும்பேறு தான் இவ்வளவும். நாராயணன் நாமங்களில் சிறந்து விளங்கா நின்ற கேசவ நாமத்தை நாமசங்கீர்த்தனம் செய்கிறார் கோதையார். அத்துடன் கேட்போரையும் ஈசனிடத்தில் இழுத்துச் செல்லுகிறார். நம்மையும் அவ்வளவுமே பாடவைக்கிறார். அவர் பெற்று பேற்றை நாழும் பெறும்படியும் செய்கிறார். கோதையாரின் தண்ணலமற்ற கைங்கர்யம் எவ்வளவு விசர்லமானது என்பதைப் பாருங்கள்!



ஓ
ஸ்தோத்ரங்கள்
ஓ  
ஓ
ஸாஹித்ய காத்தாக்களின் வரலாறு
ஓ  
ஓ
வேட்டியக்கிழமையைக்கிழமையைக்கிழமையைக்கிழமை
ஓ

எல்லாநாட்டு மெய்யடியார்களும் தங்கள் இறையன்பை இள் ளிசைப்பாக்கள் மூலமே வெளியிட்டிருக்கின்றனர் என்பது சரித்திரங்கண்ட உண்மை இராக தாளங்களோடு அமைத்தபாடல்கள் மக்களையும் சுசனையும் கவர்ந்து கேட்போருள்ளத்தைக் குழுத்துப் பிணித்து விடுகின்றது, நமது நாட்டிலும் எனைய நாடுகளிலும் இராகதாளங்கட்டுப்பட்டபாடல்கள் வெகுகாலமாய் இருந்து வருகின்றன. காலப்போக்கில் அனேக இசைநூல்கள் நமக்குக்கிடைக்காததினால், கிடைத்துள்ள நூல்களைக் கொண்டு ஸாஹித்தியம் ஆரம்பித்த காலத்தை சங்கீத ஆராய்ச்சியாளர்கள் அறுதியிடுகின்றனர். ஆனால் ஆங்காங்கு நூல்களில் பதுந்து கிடக்கும் குஞ்சுகளும் மேற்கோள்களும், ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள காலத்திற்கு முன்பேயுள்ள உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. உதாரணம்:- அசோக (மெளரிய) சக்கரவர்த்தியின் அமைச்சர்களில் ஒருவருக்கு நந்தரூபர் என்று பெயர் அவர்சிறந்த விஷ வைத்தியர். மனிதர்கள் நச்சரவுகளால் கடியுண்டு இறக்கக்கூடாது என்பது நந்தரூபரின் கருத்து. அதற்காகப்பாம்புகளுக்குப் பால் வார்ப்பதற்காக மாட்டுப்பண்ணையே வைத்திருந்தாராம். பாம்புகளுக்குப்பால் வார்த்து அவைகளிடமிருந்து விஷப்பைகளைப் பெற்று எல்லாவற்றையும் விஷமற்ற பாம்புகளாகச் செய்து விட வாராம் அவ்வாறு செய்வதற்கு இராகதாளங்களுக்குட்பட்ட பாடல்களைப்பயன்படுத்தியதாக இட்லிங் என்ற சீனயாததுரி கூறுகிறுக்கிறார், இதனால் இராகதாளங்களுக்குட்பட்ட பாடல்கள் மெளரியர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறது: நமது இசைநூல்களில் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களும் வெளியிட்டுள்ளுபோல் பதினெந்தாவது நூற்றுண்டில் தாளபாக்கம் ஸாஹித்யகர்த்தாக்களின் சுங்கிரத்தனங்களி லிருந்துதான் ஆரம்பமாயிற்று என்பது மிகையானது. மேலும் இதே இட்லிங், ஜீருதவாஹனரின் சரித்திரத்தை சிலாதுத்திய மகாராஜா இன்னிசைப் பாக்களாய் அமைக்க இசை நிபுணர்களுக்கு உத்திரவுட்டார் என்று கூறுகிறார் (Vide-Walters: Yuang T-sang P 165)

கி பி பதினெண்ரூவது நூற்றுண்டில் வதிந்த பக்தஜயதேவர் கீத்கோவிந்தம் என்ற மகாகாவியத்தை இராகதாளங்களில் பாடியுள்ளார். திருமலை ராஜை பட்டினம் ராமுடுபாகவர் என்பவர் அவைகட

அத் தமிழ்சை இராகதாளங்களை அமைத்திருக்கிறார். குப்தர்கள் காலத்திலும் ஹர்ஷர்காலத்திலும் சிறந்த ஸாஹிதய கர்த்தாக்களிடையில் குந்திருக்கின்றனர். அல்லாவுதீன் கிள்ஜியின் படைத்தலைவன் மாவிக் காபூர் ஸீரங்கம் இரங்கநாத விக்ரஹத்தைக் கொள்ளையிட்டபொழுது நிகமாந்தமகாதேசிகன் கோவில் அர்ச்சகர்களிடம் இராகதாளத்தில் பாடலை அமைத்துக் கொடுத்து, அவர்கள் டில்லி சென்று பாடிச் சுல்தானைத்திருப்தி செய்து விக்ரஹத்தை மீட்டுவந்ததாகச்சரித்திரங்கூறுகிறது (துலுக்கநாச்சியாரின் வரலாறு P. 76) எனவே கி. பி. பண்ணிரண்டாவது நூற்றுண்டிலேயே ஸாஹித்தியம் இயற்றப்பட்டிருக்கிறது. இவைகட்டு இராகதாளமும் வகுக்கப்பட்டிருக்கிறது.

அன்னமயில் ஸீர் மங்கிமாந்தமகாதேசிகனின் பாடல் (ப்ரபந்தங்) கருக்கு இராகதாளமமைத்து டேப்ரிகார்டு கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஸாஹித்யங்களுக்கு மெட்டுக்கள் அமைப்பதில் எனக்குக் கொஞ்சங்கூடசிரமம்பற்படவில்லை; ஏனென்றால் ஸ்வாமிதேசிகன் அமைத்திருக்கிற ஸாஹித்யங்களிலேயே தாள் அமைப்பு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இருக்கின்றது. மெய்விரத மாண்மியம் என்ற காஞ்சிபுரத்தின் பெருமையையும் அங்குதிருக்கோயில் கொண்டிருக்கும் வரதனின் மகிமையையும் பாடுமிடத்து. தேசிகன்

“திருப்பிதியேய்ந்த மருட மும்  
எழில்மதித்திக்ப்பந்தவதன மும்”

என்ற ஒரு பாடலை அருளியுள்ளார். அதை இப்பாடவில் குறிப்புக் கேற்ப, காண்டா இராகத்தில் சரப்படுத்தியுள்ளேன்

கமரிசசாச	நீ   சாசா
திருப்பிதியேய்ந்த	மருட மும்
நிசரிரிரி	ரி   காகா
எழில் மதித்திக்ப்பந்த	வத னமும்.

தாளம் அமைப்பதில் சிரமில்லை. மற்றுமொட்டால் மற்றும் கேட்கவேண்டும்.

“தண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்  
சிதையாத நூல்கள் வழியிற் சேர்த்தியாலும்”

என்று பாடுகிறார். பொருளுக்கிசைந்தபடி ரீதிகளை ராகத்தில் சரமமைத்திருக்கிறேன்.

சி நிதம் மாகரிச	சா ரந்பா	நீ   சாசா
தண்மணிகள் பொன்னுடனே	சேர்த	ஸ ... லும்

சந்திரசாரி யகூரா நிதமா 1 நிற் 1 ச்சு 11  
சிதையாத நூல்கள் வழியில் சேர்த்தியாறும்

இவைகளைப் பாடிப்பார்க்கும்பொழுது நல்ல முதிர்ந்த மெட்டுல் வெளு அழகாயமைந்துள்ளது என்பது எனக்கு புலனாகும். சீரிய முறையில் ஸாஹித்யங்கள் கி. பி. பதினெட்டாண்டு, பன்னிரண்டு நூற்றுண்டுகளிலே இயற்றப்பட்டுள்ளது என்பதும் தெரியவருகிறது.

தற்கால இசைமொழியில் இராகதூத்தில் நல்ல முறையில் இசையும் பொருளும் பருந்தும் அதன் நிழல் பேரவையும் அமைக்கப்பட்டுள்ள பாடத்தில் ஸாஹித்யம் என்கிறோம் ஸாஹித்யங்கள் இயற்றிய இசைநிதிக்கிழவர்களைத்தான் ஸாஹித்யம் கார்த்தாக்கள் என்று அன்றை கிறோம் எனவே இவர்களது சரித்திரம் கூறுவதின் வாயிலாக பாடல்களின் பண்பாட்டையும் அதன் அபிவிருத்தியையும் (Evolution) கூறுகிறோம். நமது மாதவெளியிடு இசைப்பத்திரிகையானபடியால். இசை சம்பந்தப்பட்ட கருத்துக்களும் பண்புகளும் இடம் பெறவேண்டுமேயல் ஸாது ஸாஹித்ய சர்த்தாக்களின் பிறப்பு, படிப்பு, பொழுதுபோக்கு, மரணம் ஆகியவற்றை அனுவசியமாய் விவரிக்காமல் அவர்களாலும் இசைத் தொண்டிற்கே சிறந்த இடம் அளிக்கப்படும். ஒரு நல்ல இனிய பாடத்தில் எடுத்துக்கொண்டால் அதன் கர்த்தாவைப்பற்றிக் கூறுமிடத்து, அவரது இசையறிவு, கல்பணை ஞானவிளக்கம், அனுபவம், லயஞானம் மற்ற வர்ணமெட்டுக்களைக் காப்பி (Copy) யடிச்காமல் நூதனமாட்டுக்களில் அமைத்துள்ளாரா—இதுபோன்றகருத்துக்கள்தாம் ஆராயப்படும்.

ஏற்களாவே கூறியிருப்பதுபோல வெகுகாலத்திற்கு முன் பேஸாஹித்யங்கள் நல்ல முறையில் இயற்றப்பட்டிருந்த போதிலும், காலவெள்ளத்தில் அடிப்படைப்போனதைத்தவிர நமக்கு மின்சிக்கிடைத்துள்ளவற்றைப் பற்றியும் இசை நூல்களில் ஆங்காங்கு மேற்கோளாக ஆளப்பட்ட கருத்துக்களிலிருந்து நாம் ஊகித்துணர்க்கூடியவற்றைப் பற்றியும் விவரம் கொடுக்க ஒருவாறு முடியும். சிலப்பதிகார காலத்திய வரிப்பாடல்கள், சீவகசிந்தாமணியில் வரும் சிறந்த பாடல்கள், ஜபதேவின் கீத கோவிந்தம், வேதாந்த தேசிகின் தமிழ்ப்பிரபந்தங்கள், ஆழ்வார் - நாயனமார்களின் பிரபந்தங்கள், தேவாரத்திருமுறைகள், பத்ராசலம் இராமதாசரின் பாடல்கள், புரங்தரதாசருடையவும் மற்றதாசர்களுடையவும் பாடல்கள் சதாசிவப்ரமேந்தராள், அய்யாவாள், போதேந்தாசத்துரு சுவாமிகள் போன்ற மும் மூர்த்திகளுடைய பாடல்களும், தியாகையர், தீக்கிதர், சீமாமசாஸ்திரிபோன்ற மும்மணிகளின் பாடல்கள், அருணசலகவிராயரின் பாடல்கள், முந்துத்தாண்டவரின்பாடல்கள், சுப்பராமையரின் பதங்கள், கோபால்கிருஷ்ணபாரதி, அனந்தபாரதி. கவிகுஞ்சரபாரதி முதலியவர்கள்

பாடல்களும் இன்னும் இவர்கள்போன்ற ஏராளமான ஸாஹித்யங்களும் அக்கர்த்தாக்களின் வரலாறும் “தமிழிசை” மலர் களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆனால் ஒருவர் ஸாஹித்யம் செய்து வேரொருவர்மெட்டமைத்தபாடல்கள் ஸங்கீதஸாஹித்யங்களாகாது: எனவே அவை இவண் இடம் பெறு. பாடல்மைப்பவரின் கருத்தும் இசையமைப்பவரின் கருத்தும் வேற்றுமைபட்டே தீரும். அதேபோல் பாடலை இயற்றியவரே பாடுவது ஒர்தனிச்சுவைதான்.

(தொடரும்)



எழில் மிக்க - பட்டு சேலைகள்

கைத்தறி - மில் ஜவளிகள்

பின்னி ஜவளிகள் &

நூட்டு மேடு ஆடைகள்

Phone: 442417

**சேகர் எம்போரியம்**

ஓவர் பிரிட்ஜ்,

கோடம்பாக்கம், சென்னை-24.

# THE INDIAN BANK LIMITED,

Regd. Office :

INDIAN CHAMBER BUILDINGS,  
MADRAS-1.

## "RETIREMENT PLAN ACCOUNT"

A Unique Scheme offered by the INDIAN BANK LIMITED, helps you to save every month when you earn and draw a much larger sum over many a month. It helps you plan your Retirement and lead a life of dignity. It is specially designed to save without strain and build up a handsome pension.


Not only Retirement, you can save and plan for the education of your children.

Deposit any sum, small or big, as low as Rs. 10/- or multiples of Rs. 10/-.

DEPOSITS			REPAYMENTS		
Type of Plan	No. of Months of Deposits	Amt. of Deposit per Month	No. of Months of Repayment	Amt. of Repayment per Month	
A	60	Rs. 100/-	60	Rs. 137/-	
B	84	Rs. 100/-	84	Rs. 155/-	
C	120	Rs. 100/-	120	Rs. 186/-	

Please contact any one of our 216 Branches in India for a full details.

G. LAKSHMINARAYANAN,  
CHAIRMAN.





இந்த இதழிலிருந்து ஸௌந்தர்ய ஸஹரி ஆரம்பமாகிறது.  
அடுத்த இதழில் ஒப்புயர்வற்ற சுப்பராயசாஸ்திரியின் தலை  
சிறந்த பாடல் சுரசாகித்தியமரம் வெளிவரும்.

---

Edited & Published by S. R. Kuppuswami at 35. Vivekananda Road  
Ramnagar Coimbatore-9. Printed by S. Sivakaruppaiah alias  
Gandhidasan at his Gandhidasan Achagam, 14. Sengupta Road,  
Ramnagar, Coimbatore-9